

திருவாளர், திருநெல்வேலி

தோண்டைமான் முத்தையா

அவர்களின் நினைவு மலர்



அவர்கள் சூழாரன்,

T. M. பாஸ்கரத் தோண்டைமான், B. A.
பதிப்பித்தது

61010

ஹிலால் பிரஸ்
திருநெல்வேலி



தொண்டைமான் S. B. முத்தையா

— திருநெல்வேலி —

[1879 — 1936]

பொருள்டக்கம்

பக்கம்

1. முன்னுரை	v
2. முகவரை	vii
	திருவாளா ராவ சாலைப் V. P. சுப்பிரமணிய முதலியாரவாகன, G. B. V. C., Retd. Dy Supt, C. V. Dept., வெள்ளகால.
3. A reminiscence and appreciation	ix
	By T. B. Krishnaswami Esq, M. A., B. L, Principal, Ceded Districts College, Anantapur
4. My reminiscences of Mr. Tondaman	xiii
	Muthiah
	By Alexander Gnanamuttu Esq, M. A., Principal, M. D. T. Hindu College, Tinnevelly.
5. என் தந்தையாரைப்பற்றிய நினைவுகள்	xv
6. Manana Malai (Prose Poems in English)	
i. Am I apart ?	3
ii. Fear not, my child !	. 4
iii. The Mighty Lord	.. 5
iv. My clock is dead ! 6
v. Wedded, when young	.. 7
vi. Glory be to Thee, my Lord !	.. 8
vii. How thou and from where ? 9
viii. Let me try	... 10
ix. The Magic Shepherd	.. 12
x. Love Divine 14

7. தமிழ்ப் பாக்கள்	
i. மெய்க்கீர்த்தி 17
ii. எக்காளம் 24
iii. ராஜர ராம் மோகனர் வாழ்த்து 26
iv. இரங்கற் பாக்கள் 28
v. தியாகேசர் காதல் 30
vi. நெல்லை நாயகர் குறம் 32
vii. அருட் கடன் விண்ணப்பம் 34
viii. ஆட்கொண்ட பதிகம்	.. 38
ix. தனிநிலைக் கஸிகள்	... 42
x. பகவத்கிருத அகவல்	.. 49
xi. பிரம முக்தம் 53
8. தமிழ் வசனம்	
i. தியானச் சிந்தனைகள்	.. 59
ii. இந்தியச் சிறப்பம் 65

மதிப்பு ஏ

பிர்மார்ட் மகாமகோபாத்யாய தாக்ஷி ஞேத்ய கலாநிதி
டாக்டர்

உ. வே. சாமிநாதையர் அவர்கள்

ஸ்ரீமான் தொ. மு. பாஸ்கரத் தொண்டைமான் அவர்கள், தம்முடைய தங்கையாராகிய ஸ்ரீ தோண்டைமான் முத்தையா அவர்களுடைய னினைவு மலராக வெளியிட்டுள்ள புத்தகத்தில் சில பகுதிகளைப் படித்துப் பார்த்தேன். முத்தையா அவர்கள் ஒவ்வொரு இருந்தனரென்பதை அவர் நண்பர்களும் பிறரும் நன்கறிவர். இந்த மலரினால் அவர் காணியத்திலும் வல்லுநரென்பது தெரியவரும். ஸ்ரீமான் பாஸ்கரத் தோண்டைமானவர்கள் தம் தங்கையாரியற்றிய ஆங்கிலப் பாக்கள் சிலவற்றையும், தமிழ்ச் செய்யுட்களில் சிலவற்றையும், கட்டுரைகள் சிலவற்றையும் தொகுத்து இதில் வெளியிட்டிருக்கின்றனர். முத்தையா அவர்களுடைய உடலைக் காண்முடியாவிட்டினும் அவரது உள்ளத்தை இம்மலர் ஒருவாறு காணும்படி செய்கின்றது. இதிலுள்ள தமிழ்ப் பகுதியால் முத்தையா அவர்களது உள்ள நெகிழ்ச்சியும், தெய்வ பக்தியும், நம் நாட்டிற் சித்திரக்கலை உயர்வடைய வேண்டுமென்று அவருக்கிருந்த ஆர்வமும் தமிழன்பும் வெளிப்படுகின்றன.

தியாக்ராஜ் விலாசம்,
திருவேட்டூரன்பேட்டை, }
சென்னை.
24—8—37. }

இங்ஙனம்,
வே. சாமிநாதையர்.

முன் னுரை

என் தந்தையார், தோண்டைமான் முத்தையா அவர்கள், செக்ர் 1936-ம் வருடம், ஜூன் மாதம், 26-ம் தெய்தி இறைவன் திருவடி நீழல் அடைந்தார்கள். அவர்கள் தம் வாழ்நாளில் எழுதியும், பேசியும் உள்ள விஷயங்களைத் தொகுத்து அவர்களது ஞாபகார்த்தமாக, ஒரு சிறு புத்தகம் வெளியிடுவதே, அவாகளது வருஷாப்தீக தினத்தை நல்லதொரு முறையில் கொண்டாடுவதாகும் என்று நினைத்து இந் நினைவு மலரைப் பதிப்பித்தேன்.

அவர்கள் எழுதியுள்ள பாக்கங்களும், வசனங்களும் பல வளவேனும், விரிவாஞ்சி அவற்றை சில பகுதிகளே இந் நினைவு மலரில் சேர்க்கப்பட்டிருக்கின்றன. இவை என் தந்தையாரது சமயக் கொள்கை, உலகிய ஸ்ரீவீ. இலக்கியச் சுவை முதலியவற்றை எடுத்துக் காட்டும் தன்மையன.

எனது வேண்டுகோளுக்கிணங்கி, தமிழ் முகவரை அளித்த திரு. ராவ்சாலூப் V. P. சுப்பிரமணிய முதலியார் அவர்களுக்கும், ஆங்கிலத்தில் தத்தம் நினைவுகளை எழுதி உதவிய நண்பர் திரு. T. B. கிருஷ்ணசாமி முதலியார் அவர்களுக்கும், பிரின்சிபால் திரு. அலைக்சாண்டர் ஞான முத்து அவர்களுக்கும் நன்றிசெலுத்தும் கடப்பாடு மிக குடையேன். இந் நினைவுமலர் வெளியிடும்படி ஊக்கியும், பதிப்பித்தவில் பூர்ப்புகள் திருத்தியும் உதவிய நண்பர் திரு. வித்வான், P. K. அருளூசலக் கவுண்டர் அவர்களுக்கும், திரு. M. R. M. சுந்தரம் அவர்களுக்கும் என் நன்றி உரிய தாகும். இந் நினைவுமலரை விரைவாகவும், அழகாகவும் அச்சியற்றிக்கொடுத்த என் நண்பரான ஹிலால் பிரஸ் அசிபர் அவர்களுக்கு என் மனமார்ந்த வந்தனம் உரிய தாகும்.

சித்திராலையம்,
திருநெல்வேலி.
14-7-'87

தோ. மு. பாஸ்கரன்.

முகவுரை

திருவாளர் T. B. முத்தையாத் தோண்டைமான் அவர்களை, அவர்கள் இறைவனடி சேர்தற்குமுன் இருபது வருடகாலமாக அறிந்திருக்கின்றேன். அவர்களுடன், நான் அளவளாவ நேர்ந்த அமையங்களில், அவர்களது சிறந்த இயற்கையறிவையும், பரந்த கல்வி கேள்வி யறிவையும் தெரிந்து மகிழ்ந்திருக்கின்றேன்.

அவர்கள் தமிழ்க் கலை நயமறிந்த ஒரு நல்ல குடும்பத்தில் பிறந்தவர்கள். இளமையிலேயே ஆங்கில நூல்கள், தமிழ் நூல்கள் பயிலுவதிலும், கவிக் ளியற்றுவதிலும் ஊக்கம் காட்டினவர்கள். அவர்களது செய்யுள் நடை, தட்டுத் தடையில்லாது செல்லும் ஆற்றெழுக்குப் போன்றிருக்கின்றது. அநேகமாக, இராமவிங்க சுவாமிகளது அருட்பாக்களின் செம்பாகமான முறையைப் பின்பற்றி அவர்கள் பாடிய தமிழ்ப் பாட்டுக்களைல்லாம் இருக்கக் காண்கின்றோம். சமய ஆராய்ச்சித் துறையில் மிகவும் ஈடுபட்ட அவர்கள், அவ்வப்பொழுது தம் உள்ளத் தெழுந்த கருத்துக்களைக் கவி ரூபமாக அமைத்து வைத்திருக்கின்றார்கள். அவர்களை உலகம், ஒரு சித்திரிகர் அல்லது புகைப்படம் பிடிப்பவர் என்றதான் அறியும். ஆனால், அவர்கள் எழுதியிருக்கும் கவிமலர்களாலும், வசனப் பூங்கொத்துக்களாலும், தமிழ்த் தாய்க்குத் தம்மாலியன்றதொரு தொண்டுபுரிந்திருக்கிறார்கள். எளிய நடையையே பெரிதும் போற்றும் இக்காலத்தில் அவர்களது கவிகள் கற்றேர்க்கு இனிய விருந்தாயிருக்குமென்றெண்ணு கிடேறன்.

அவர்கள் குமாரர், எனது நண்பர், திருவாளர் T. M. பாஸ்கரத் தோண்டைமானவர்கள், B. A., தமது அருமைத் தந்தையார் இயற்றிய ஆங்கிலப் பாடல், தமிழ்ப் பாடல்களி லும், தமிழ்க் கட்டுரைகளிலும் சிலவற்றைத் தேர்ந்தெடுத் துப் பதிப்பித்து, அவைகளுக்கு முன்னுரையாக “என் தந்தையாரைப்பற்றிய நினைவுகள்” என்ற தலைப்பின்கீழ், அவர்கள் வரலாற்றை மிகவும் இயற்கையாகவும், இனிமையாகவும் ஏழுதியிருக்கின்றார்கள். இந்தப் பாடல்கள், கட்டுரைகளையும் வரலாற்றையும் படிப்பது, இனிமையாகப் பொழுது போக்குவதாக இருப்பதோடு, ஆழந்த தெய்வபக்தி, சர்வ சமய சமரச பாவீன, குல முன்னேற்றம், சனச சாரச் சீர்திருத்தமென்ற நற்காரியங்களில் சிந்தனையைச் செலுத்தசெய்யும் சிறந்த பயனுடையதாயு மிருக்குமென்று கருதுகின்றேன்.

வெள்ளகால் போஸ்டு, } வெ. ப. சுப்பிரமணிய முதலியார்.
திருநெல்வேலி ஜில்லா. }

A REMINISCENCE — AND — APPRECIATION

BRAHMA MUTHIAH TONDAMAN, Photographic artist, artist in words and colours, and art instructor at the Hindu College, Tinnevelly, was one of those, who chose to slip through life unnoticed, doing all the good they could. Naturally the world at large knew little of him and only a few friends and art-disciples cherish the memory of his kindness and goodness. Were every man in the world to have a biography, the world of books would be choked up, even as a crowded churchyard, where men have much ado to pick their way because of tomb-stones. Yet, is each individual life sacred and fain would leave its little mark on the spot of earth it once inhabited.

I am not attempting a biography. That would require much closer association with the subject, than was possible in our very divergent courses of life and though I knew Mr. Tondaman for well over 25 years,—*mortalis aevi spatium grande*—I knew him very intimately for only five years, the period of my stay at Tinnevelly as a practising member of the Bar. Mr. Tondaman came into camp with me occasionally and otherwise, we contrived to meet very often in our daily walks and drives.

On these occasions, I had the benefit of the larger experience of the senior man, a timely warning against close association with such and such an undesirable person, a sympathetic discussion of social problems, a soul-stirring out-pour of thoughts and meditations. These, alas, set down in cold print like cut flowers lost the fragrance of fervent feeling and personal appeal, but recalled in the original setting had all the rapture of genuine inspiration.

There is much in the receptivity of the hearer or the reader, that makes for power of literature independent of the intrinsic value of the expression and the experience. Only the highest are independent of time, ecstasy and environment. To this order of literature neither Tondaman nor the present writer can claim to have contributed. Written to please oneself, to please a friend, by recording the impression of the moment, these writings are bound to be pathetically ephemeral, but for the consoling fact that the situations recur and men everywhere are frightfully similar in their views and feelings. The filial gratitude of Mr. Bhaskar has sought to preserve and perpetuate these random thoughts and the reader will find in the following pages some glimpses of Mr. Tondaman's mind, lightning-flashes that reveal the depths of his feelings. He was an earnest student of Tagore and all the poems in English — alas too few! — were written when the fresh discovered genius of our poet laureate shook

all Europe from side to side. Mr. Tondaman found vent for his pent-up feelings and beat his music out in English and Tamil, with the latter of which language he had more scholarly familiarity.

To be on the sands of the Tamraparani in view of the rippling rolling water, within reach of the soft cool and bracing breeze, sensitive, alike to the rustling of the dry leaves on the palm trees on the Melapalayam shore and the rumbling of the railway-train on the new-laid iron bridge, as to the shifting and scintillating colours of clouds and the sweet warble of birds as they settle down a minute close to the water on the sands, pouring out a melody or two and picking up a worm or so as a return therefor and then flying away in a swift darting arrow of light, this is to drench with the healing balm of nature, the sick brain and seared heart that the mad world serves only to sadden and stifle, to coarsen and imbrute.

Or again along Palayapettai road at Pambankulam, to sit on the bund on carriage cushions contemplating the ruin of the rich brahmin's oil mill and the poor non-brahmin cart-driver's extensive *nanja* fields worth a lakh of rupees, while the soft breeze blows and the stream of people flows along the road with the frequent hoot of the motor-horn as the bus whirls along its chattering human load and reflecting on human destiny, the ups and downs

and undiscerned pitfalls and accidental lifting up by fortune's wheels, is to hold ourselves forewarned to conduct ourselves in all humility, never elated, never dejected, but holding to God and Truth with equal grace in either fortune.

But enough, to make old memories roll out in endless prospect and to think of the companion whose experiences energised my own thought and enlivened my out-look. The genius for good companionship, a certain inbred goodness that made friends and retained them was after all has been said and done, the great virtue of Mr. Tondaman what the Greeks called *emphytos chrestotes* and this constitutes his claim to affectionate remembrance among those whose privilege it was, to know him.

PRINCIPAL,
C. D. COLLEGE,
ANANTAPUR.

T. B. KRISHNASWAMI.

MY REMINISCENCES
OF
MR. TONDAMAN MUTHIAH

Tondaman Muthiah, the very mention of the name brings to my mind the happiest of recollections and the pleasantest of memories. When I joined the Hindu College in 1928, he was introduced to me as the Senior Drawing Master of the High School. Our acquaintance soon ripened into friendship and we continued to be the best of friends till death snatched him away last year.

It was not as an artist that Mr. Tondaman Muthiah impressed me, though he was an excellent artist and though his painting in oils of Messrs. Winkler and Subramania Kavirayar (now adorning the walls of the English Lecture Hall) will bear eloquent testimony to his workmanship. What impressed me most in Tondaman Muthiah was his versatile genius. He was an excellent conversationalist; one could switch him on to any topic and listen with pleasure to his delightful talk. Philosophy was his pet theme and his prose poems will prove his philosophic turn of mind.

He was one of the most loyal and devoted workers of the College and he continued to take genuine interest in the institution which he diligently served for 30 years, till the last days of his life.

An admirable teacher, a level headed thinker, a talented conversationalist, a friend of sterling worth —that's how Tondaman Muthiah will be described by all those who came in intimate contact with him. He could with penetrating genius and shrewdness 'look under the surface' and discover with ease the good and bad sparks of humanity. May his soul rest in peace.

Principal,
M. D. T. Hindu College, }
Tinnevelly. } ALEXANDER GNANAMUTTU.

என் தந்தையாரைப்பற்றிய நினைவுகள்

தோண்டைமான்

சென்ற சில வருடங்களுக்கு முன்பு திருநெல்வேலியில் “Mr. தோண்டைமான்” என்னும் பெயர் என் தந்தையாரையே குறிப்பதாகும்.

“தோண்டைமான்” என்னும் பதம், தொண்டைமண்டலத்தையாண்ட தொண்டை மண்ணர்களின் பட்டமாயிருந்து, பின்னர் அவர் வழி வந்த புதுக்கோட்டை அரசர்களின் பட்டமாயிருக்கிறது. புதுக்கோட்டை ராஜ்யம் இன்றும், “தோண்டைமான் புதுக்கோட்டை” என்றே வழங்கப்படுகிறது. அப்புதுக்கோட்டை அரசர்களிற் சிலர் கேத்திரவாசமாய்த் தென்னடி வந்திருந்தபொழுது, இங்குத் தங்கள் கால்வழியினர் சிலரை நிறுத்தியிருந்தார்கள். அவர்கள் வழி வந்தவர்களே இன்று திருநெல்வேலியில் தொண்டைமான்களாக விளங்குகின்றார்கள்.* இத்தொண்டைமான்களிடையே, கல்வியறிவால் மேம்பட்டவர்கள் என் தந்தையார். ஆகவே, அவர்கள் கல்வி கேள்விகளிற் சிறந்தவர்களிடையே பழக நேர்ந்தபோது, அவர்களின் நண்பர்கள் எல்லாரும் “Mr. தோண்டைமான்” என்றே அவர்களை அழைத்தார்கள். குலப் பெயரே அவர்கள் இயற் பெயராய் அழைமாத்து. வள்ளுவக்குடிப் பிறந்தவரை வள்ளுவர் என்றும்,

* இதற்குச் சான்றாக மடாலயச் செப்புப்பட்டயம் ஒன்று உண்டு. தொண்டைமான் சரிதச் சுருக்கத்தை என் தந்தையார் புதுக்கோட்டை ரீஜின்ட் சாகிப், ஸ்ரீஸ்ரீ விஜயரகுநாத துரைராஜர் பேரில் பாடியிருக்கும். மெய்க்கீர்த்தியில் காணக்.

சேக்கிழார் மரபில் வந்தவரைச் சேக்கிழார் என்றும் சொல் வது தமிழ் மரபுதானே.

துமேப் வாழ்க்கை

என் தந்தையாரது குடும்ப வாழ்க்கையில் குறிப்பிடத் தக்க விசேடமான சிகழ்ச்சிகள் யாதும் இல்லை. 22-4-1879-ல் தீரு. சிதம்பரத் தோண்டைமான் அவர்கள் முதல் மகனையெப் பிறந்தார்கள். இளைமையில் இவர்கள் குடும்பம் செழிப் புடையதாயினும், பின்திய காலங்களில் தளர்வுடைய தாயிற்று. ஆகவே, தமது நிலையைத் தாழுணர்ந்தவர்களாய், வாழ்க்கை முழுவதும் பண்ததின் அருமை தெரிந்து, செட்டாய்க் காலங்கழித்தார்கள். எங்கள் சமூகத்தில் முதன் முதல் ஆங்கிலக் கல்வி கற்றவர்கள் இவர்களே. தமது இருபத்தோராம் வயதில் ஆண்டிச்சியம்மாளைத் திருமணஞ்ச செய்து அவரோடு ஒரு வருடம் வாழ்ந்தபின், அம்மையார் இவ்வுலகை நீத்தார்கள். அவர்கள் மீது வைத்திருந்த ஆழ்ந்த அன்பும் காதலும், அவர்கள் தம் பிரிவால் ஏற்பட்ட பெருங் துயரும், என் தந்தையார் பாடியுள்ள இரங்கற் பாக்களில் வெளியாகும். இதன் பின்தான் என் தாயாரை இவர்கள் மணஞ்செய்தது. இவர்களுக்கு மக்கட் பாக்கியத் தில் யாதும் குறைவில்லை. மூன்று ஆண் மக்களும், ஆறு பெண் மக்களும் பிறந்தார்கள்; ஒரு மகனும், இரண்டு பெண் குழந்தைகளும் இளைமையிலேலேயே இறந்துவிட, இன்று என் தமிழ் தங்கையராக ஐந்துபேரிருக்கிறார்கள். எல்லா மக்களுக்கும் நல்ல கல்விப் பயிற்சி தந்துள்ளார்கள். தம் மக்கள் நலத்தில் அவர்கள் எடுத்துக்கொண்ட சிரமம் கொஞ்சமன்று, அனைவரையும் வாழ்க்கையின் நல்ல நிலையில் வைத்தபின் னரே மனச்சாந்தியோடு 26—6—'36-ல் தம் ஐம்பத்தெட்டாவது வயதில் இறைவன் திருவடி நீழல் அடைந்தார்கள்.

சித்திரப் படிப்பு

என் தந்தையாருக்கு இளமையிலேயே கணின் கலை களில் (Fine Arts) பற்று ஏற்பட்டது. அதன் பயனுக்குப் பள்ளிப் படிப்பில் மனம் செல்லவில்லை. அவர்கள் தகப்ப னர் இவர்களை ஆங்கில உயர்தரப் படிப்பிற்கு அனுப்ப வேண்டுமென்று விரும்பியும், இவர்களுக்கு அப் படிப்பில் பற்றுதல் இல்லாமையால் தம் பதினெட்டாவது வயதில், நாசரேத்துக்குச் சென்று அங்கு, Rev. Margoschis நடத்தி வந்த Art Industrial School-ல் Drawing வகுப்பில் மாணவராகச் சேர்ந்து மூன்று வருடம் படித்தார்கள். அங்கு நடந்த கவர்ன்மெண்ட் டிராயிங் பரீட்சையில் Group Certificate வாங்கினார்கள். பின்பு மூன்று வருடம் (1900 — 1902) சென்னையிலுள்ள சித்திரக் கலாசாலையில் (School of Arts) படித்தார்கள். அவர்கள் டிராயிங் பரீட்சையில் Diploma வாங்கினதும், Advanced Grade Painting பரீட்சை பாஸ்பண்ணினதும் அங்கேதான். அவர்கள் கவர்ன்மெண்டார் நடத்திய ஆறு பரீட்சைகளில் முதல் வகுப்பிலும், அதில் 5 பரீட்சைகளில் சென்னை மாகாணத் திற்கே முதல்வராகவும் தேறியிருக்கிறார்கள். சென்னைச் சித்திரக்கலாசாலையின் Asst. Supt. தீரு. வேலாயுத ஆச்சாரியாரவர்கள் இவர்கள் ஆசிரியராக இருந்தார்கள். தமது சித்திர விற்பத்திக்குப் பொறுப்பாளி அந்த ஆசிரியரே என்று பலமுறை சொல்லியிருக்கிறார்கள். இவர்கள் அந்த ஆசிரியரிடம் என்றும் குண்று அன்பும் பணிவும் உடையவர்கள். 1922, நவம்பரில் டிராயிங் உயர்தரப் பரீட்சைக்காக, நான் சென்னை சென்ற பொழுது என் தந்தையார் என் னுடன் வந்து அந்த ஆசிரியரிடம் கூட்டிச்சென்று அவர் தம் ஆசிரியரை வைத்தார்கள்.

சித்திராசிரியர்

என் தங்கையார் சித்திரப் படிப்பில் உயர்ந்த பரீட்சை கள் கொடுத்திருந்தும் அத் துறையில் உயரிய உத்திரோகம் ஒன்றும் வகித்தாரல்லர். இதற்குக் காரணம் அவர்கள் திருநெல்வேலியைவிட்டு வெளியே போக விரும்பாமையேயாகும். 1907 முதல் 1909 வரை, மதுரை Government Technical Institute-ல் டிராயிங் மாஸ்டராக வேலைபார்த்து விட்டுத் திருநெல்வேலிக்குத் திரும்பி வந்துவிட்டார்கள். 1913-ம் வருடம், மே மாதம், திருச்சூர் Government Technical, Commercial & Industrial School-ல் Senior Art Instructor ஆக நியமனஞ்செய்யப்பட, இவர்கள் அந்த ஊருக்குச் சென்றதும் திரும்பி வந்து வேலையை வேண்டாமென்று எழுதிவிட்டார்கள். பின்னர் அதே வருடம், அக்டோபர் மாதம், கோயம்புத்தூர் விவசாயக் கலாசாலையில் Government Mycologist-ன் கீழ் Head Artist ஆக அமர்ந்து மூன்று மாதம் வேலை பார்த்தார்கள். கோயம்புத்தூரின் சிதோஷ்ணமும் ஒத்துக்கொள்ளாமற் போகவே சொந்த, ஊருக்குத் திரும்பிவிட்டார்கள். ஒருவேளை கோயம்புத்தூர் லேயே தங்கி வேலை பார்த்திருந்தால் உயரிய உத்திரோகங்கள் பெற்றிருக்கலாம்.

அவர்கள் முதன் முதலில் பதினைந்து ரூபாய் சம்பளத்தில், தென்னிட்கிய ரயில்வே கம்பெனியில் அம்பாசமூத்திரத்திலிருந்த இன்சினீயரின்கீழ், draftsman வேலை பார்த்தார்கள். ஆனால் இந்த வேலையை அதிக நாள் வகிக்கவில்லை. அப்போது திருநெல்வேலியில் பிரபல பள்ளிக்கூடமாயிருந்த இந்து கல்லூரியில் 1903-ம் வருஷம் மார்ச்சு மாதம், உதவிச் சித்திர ஆசிரியராக அமர்ந்தார்கள். அப்படி அக்காலத்தில் இந்து கல்லூரியில் ஒரு இடம் பெறுவதற்குப் பட்ட

பிரயாசை பெரிதென அவர்கள் அடிக்கடி கூறக் கேட்டிருக்கிறேன். 1903-ம் வருடம் அப்பள்ளி யில் உதவிச் சித்திராசிரியராக அமர்ந்தவர்கள் பின்னர் சம்பளத்தில் படிப்படியாம் உயர்ந்து தலைமைச் சித்திர ஆசிரியராகி, அப்பள்ளியில் 30 வருடம் உழைத்து, 1933-ம் வருடம் ஒய் வெடுத்துக்கொண்டார்கள். இந்த 30 வருடங்களுக்கு இடையில்தான் அவர்கள் மதுரையிலும் கோயம்புத்தூரிலும் கொஞ்ச கொஞ்சக் காலம் வேலையின்பேரில் சென்றது. திருநெல்வேலி இந்துகலாசாலை அவர்களது சித்திர விற்பனத்தை யெல்லாம் காட்டுவதற்கு இடமாகவில்லை என்றாலும் அவர்கள் அப்பள்ளியில் ஆசிரியராக அமர்ந்தது, அப்பள்ளியில் பயின்று பின்னர் உயர் பதவிகளில் அமைந்த நூற்றுக்கணக்கான மாணவர்கள், இன்றும் “ டிராஸில் மாஸ்டர் தோண்டைமானை ” மறக்காதிருக்கச் சாதகமா யிருந்தது. பல வருஷ காலம் சித்திர ஆசிரியராக வேலை பார்த்த என்தந்தையாரது முழு அனுபவமும் அவர்கள் 1919-ல் வெளி யிட்ட “ Indian Pupils’ Drawing Series ” என்ற புத்தகங்களிற் காணலாம். அப் புத்தகங்களைப் பல பெரியார்கள் * போற்றிப் புகழ்ந்திருக்கிறார்கள்.

சித்திரமும் புகைப்படமும்

சென்ற சில வருடங்களுக்கு முன், சித்திரம் வரைதவி லும், புகைப்படம் பிடித்தலிலும் திருநெல்வேலியில் என்தந்தையார் இணையற்றவர்கள் என்பதையாவரும் அறிவார்கள்.

* அப் புத்தகங்களைப்பற்றி அப்போது திருநெல்வேலியில் Inspector of Schools ஆக இருந்த தீரு. நடேசெய்யர் அவர்கள், M. A., L. T., “ So far as I can see, these books are bound to be very useful and stimulating to the pupil for whom they are intended. The author systematically and skilfully leads from observation to observation and achievement to achievement. ” என்று எழுதியுள்ளார்கள்.

இன்று மதுரைத் திரவியம் தாயுமானவர் இந்து கலாசாலையின் ஆங்கிலச் சொற்பொழிவு மண்டபத்தை அலங்கரித்து நிற்கும் திரு. விஸ்களர் துரையவர்கள் படமும் ஏனைய படங்களும் என் தந்தையாரது கைத்திறனை விளக்குவன். இன்னும், திருநெல்வேலியிலும், ஏனைய ஊர்களிலும் உள்ள பிரபுக்கள் பலர் வீட்டில் என் தந்தையார் எழுதிய பெரிய பெரிய படங்கள் தொங்குவதை நண்பர்கள் அறிவார்கள். 1923-ம் வருடம் திருநெல்வேலி - திருச்செந்தூர் ரயில்வே லயனைத் திறந்துவைக்க மாட்சிமை தங்கிய கவர்னர் பேரு மகன் லார்ட் வில்லிங்டன் வந்திருந்தபொழுது அவர்கையில் வைத்துக்கொள்ள ஒரு நிகழ்ச்சிக் குறிப்பொன்று சித்திரத தில் வரைந்து கொடுத்தார்கள். அச் சித்திரத்தில் திருநெல்வேலியிலுள்ள கோயில், பாலம் முதலிய காட்சிகளையும், திருச்செந்தூர் கோயில், கடற்கரை, மணல்மேடு முதலிய காட்சிகளையும்; இவ் இரண்டு ஊர்களையும் பிணைத்துப் புகை வண்டிகள் ஒடுவதையும் காட்டி வரைந்திருந்தார்கள். இச் சித்திரத்தைக் கையில் வாங்கிய கவர்னர் பெருமகனார், “இவ் வளவு கற்பணைத்திறன் உடைய சித்திரீகளை நான் பார்க்க வேண்டும்” என்று விரும்பி யழைத்து அளவளாவிப் பேசி னார். அச் சித்திரத்தைப் பற்றி அப்போது திருநெல்வேலியில் கலைக்டரா யிருந்த திரு. டேவில் துரையவர்கள் மிகவும் புகழ்ந்து கடிதம் * எழுதியிருக்கிறார்கள். இது ஒன்றே என் தந்தையாரின் சித்திர விற்பனத்தை விளக்கப் போதிய தாகும்.

* திரு. E. A. டேவில் துரை அவர்கள் 14—3—23-ல் எழுதிய கடிதம் :— “Mr. Tondaiman, Artist and photographer, Tinnevelly prepared a very artistic and illuminated programme for His Excellency on the occasion of His recent visit to Tinnevelly and His Excellency expressed high appreciation of the craftsmanship of the work.”

புகைப்படம் பிடித்தல், சித்திரத் தொழிலுக்கு ஒரு உதவித் தொழிலேயாகும். சித்திரத்தில் வல்லவரான என் தந்தை புகைப்படம் பிடித்தவில் விசேஷங்கள் பலவுண்டு. புகைப்படங்களில் உள்ளதை இல்லது போலவும், இல்லாததை உள்ளது போலவும் செய்யும் கைவினை சித்திரத்தில் வல்லுநரான ஒருவருக்கே சாலும். ஆகவே என் தந்தையாரது புகைப்படங்கள் பலரும் போற்ற அமைந்தது வியப்பன்றே. என் தந்தையாரிடம் சித்திரங் கற்ற மாணவர்களும் புகைப்படம் பிடிக்கக் கற்றவர்களும் பலருண்டு.

சமயக் கோள்கை

என் தந்தையாரின் சமயக்கொள்கை பலருக்கு விடுகதையாகவே இருந்திருக்கிறது. இவர் சைவரா, வைணவரா, கிறிஸ்தவரா அல்லது பிரமசமாஜியா என்று பலர் அவ்வப்போது ஐயப்பட்டதுண்டு. உண்மையில் அவர்கள் “எம்மத மும் சம்மதம்” என்ற விரிந்த கொள்கையுடையவர்கள். சமய உண்மை கானும் அவாவால் தூண்டப்பட்டுப், பல சமய வாதிகளுடன் பழகியிருக்கிறார்கள். நல்லதொரு சைவக்டும்பத்திலே பிறந்தவர்கள். சிவப்ரோனது அம்சங்களில் கடராஜ மூர்த்தமே அவர்களைப் பெரிதும் ஈடுபடச் செய்த தெண்ணலாம். சித்திரத்திலும் சிற்பத்திலும் மனங்கவிந்த என் தந்தையார், நடராஜரது திருநடத்தை அனுபவித்தது வியப்பன்று. இளமையில் அவர்கள் உள்ளத்தில் ஊறிய சமயம் சைவமே. அதன்பல்தீன, அவர்கள், திருவோற்றி யூர் தியாகேஸ் காதல், நேல்லை நாயகர் குறம், அநூட் கடன் விண்ணப்பம், ஆட்கோண்ட பதிகம் முதலியன பாடியது.

அவர்களுக்குக் கிறிஸ்தவ நண்பர்கள் பழக்கம் அதிகம். கிறிஸ்து பெருமானின் தன்னலமற்ற தியாகத்தைப் பெரிதும் போற்றுவார்கள். எல்லாம் வல்ல இறைவனை

நோக்கிச் செய்யும் பிரார்த்தனை (Prayer)யில் அவர்களுக்கு நம்பிக்கை பெரிதும் உண்டு. அவர்களது அந்திய காலத் தில் வியாதியினால் தாங்கமுடியாத துண்பம் நேர்ந்தபொழுது அவர்களது நண்பரான திரு. சேல்வின் ஜியர் (Rev. G. T. Selwyn) அவர்களைக் கூட்டிவந்து வீட்டில் ஒரு பிரார்த்தனை செய்வித்தார்கள்.

சமய உண்மை காண விரும்பி முயன்றபொழுது, பிரம சமாஜக் கோள்கைகளைப் படிக்க நேர்ந்தது. திருநெல்வேலி யில், பிரம சமாஜ ஸ்தாபகரான திரு. P. M. கைலாசம் பிள்ளையவர்களோடு இவர்கள் ஒத்துழைத்தார்கள். பிரம சமாஜ சங்கத்தின் அமைச்சராய் அமைந்து பல வருடங்கள் தொண்டுபுரிந்தார்கள். அவர்கள் பிரம சமாஜத்தையும், அம்மத ஸ்தாபகரான, ராஜா ராம் மோகனரையும் பற்றிக் கொண்டுள்ள கருத்துக்கள் “ராஜா ராம் மோகனர் வாழ்த்து” என்ற பாக்களில் காணலாம்.

என் தந்தையார் சிலகாலம், பூர்ணாஸ்வாமிகளின் சத் சங்கத்தில் ஒரு அங்கத்தினராய்ச் சேர்ந்து அவர்களது யோகாப்பியாச முறைகளில் பழகினார்கள். அந்தக் காலத் தில் இறைவன் திருவடிகளை நினைந்து பலட்டணி நேரம் தியானத்திலிருப்பார்கள். அப்போதுதான் அவர்கள் “தியானச் சிந்தனைகள்” என்ற புத்தகம் வெளியிட்டார்கள். அப் புத்தகத்தின் முன்னுரையாக, “திருவருள் எனக்குக் கற்பித்த படியே எழுதுகின்றேன். எனக்கேண இதில் ஒன்றுயில்லை” என்று எழுதியுள்ளார்கள்.

இதுவரை சொல்லியவற்றால், என் தந்தையார் ஒரு சமயக் கோட்பாட்டிலும் நிலைத்து நின்றவரல்லர் என்று கருதுதல் தகாது. அவர்கள் சமய உண்மை காணப் பெரிதும் உழைத்தவர்கள். அவர்கள் சமயத்தையும், கடவுளை

யும் பற்றிக் கொண்டுள்ள கருத்துக்கள், அவர்களது தனி நிலைச் செய்யுட்களிலும் (Sonnets) பிரமமுக்தம் என்ற நாலி லும் காணலாம். என் தந்தையார் இறக்கத்தைக் கேட்டுத் தூக்கம் விசாரிக்க வந்த நண்பர் திரு. T. K. சிதம்பரநாத முதலியார் அவர்கள், “சமய சம்பந்தமாக நல்ல ஆராய்ச்சி செய்துவந்த ஒரு நண்பரை இத் திருவெள்வேலி இழந்தது!” என்று கூறினார்கள். என் தந்தையாரது சமய அறிவைப் போற்றுதவர் இல்லை.

அவர்களுக்குப் பகவத் கீதையில் பெரிதும் ஈடுபாடு உண்டு. பகவத் கீதையை எத்தனை முறை, எத்தனை மொழி பெயர்ப்புக்கள், எத்தனை வியாக்கியானங்கள் படித்திருப்பார்கள் என்று கணக்கிட முடியாது. அவ்வரிய நாலில் நான்கு அத்தியாயங்களை அகவற் பாக்களில் மொழி பெயர்த்துள்ளார்கள்.

சமூகத் தோண்டு

பிரம சமாஜியான என் தந்தை சமூகச் சீர்திருத்தத் தைப் பெரிதும் விரும்பியவர்கள். நமது பெண்மக்கள் விடுதலையடைய வேண்டும் என்று சதா காலமும் பேசவார்கள். “பெண்ணெனில் பேயெனப் பிதற்றிடும் மாந்தர் கண்ணி லார் என்றே கழுறுதற்குரியர்” என்பது அவர்களது கொள்கை இத்துடன், பண்டைப் பெருமைவாய்ந்த எங்கள் தொண்டைமான் குலம், தற்போது கல்வி, அறிவு, ஒழுக்கங்களில் குன்றியிருப்பதை உணர்ந்து, அம் மக்கள் ஈட்டை வேண்டுமென விரும்பினார்கள். எங்கள் சமூக முன்னேற்றத்திற்காக உழைத்தவர்கள் மூவர் என்னலாம். அவர்கள், தேன்காசி, திரு. குருமூர்த்தி தோண்டைமானவர்களும், பாஜீயங்கோட்டையில் என் மாதுலர், திரு. மனகாவலப்பேருமாள் தோண்டைமானவர்களும், என் தந்தையுமாவர். என்

தந்தையார் தொண்டைமான் கல்வியபினிருத்தி சங்கம் ஒன்றமைத்து அதில் மாணவர்களைப் பயிற்றினார்கள். சிலமாத காலம், “தொண்டைமான்” என்ற மாதப்பத்திரிகை நடத்தி னார்கள். புதுக்கோட்டை அரசர் பெருமகளைப் பேட்டி காணத், தன் குல மக்களில் பலரை அழைத்துக்கொண்டு, குற்றுலத்திற்கும், புதுக்கோட்டைக்கும் சென்று தங்கள் குறைகளை வெளியிட்டார்கள். மன்னார்குடியில் 1929-ம் வருஷம் நடந்த கோப்பெருங் கள்ளர்குலப் பெரு மகாநாட்டிற்கு, திருநெல்வேலியிலிருந்து சில பிரதிசிதிகளோடு சென்று அங்குள்ளாரால் ஆதரிக்கப்பட்டார்கள். தொண்டைமான் குலமக்களின் முதல் மகாநாட்டை வண்ணார்பேட்டையில் கூட்டி வேண்டிய அறவுரைகள் கூறினார்கள். அவர்கள் இவ்வாறு தம் சமூக முன்னேற்றத்திற்குப் பல துறைகளில் உழைத்திருக்கிறார்கள். அவர்களின் உழைப்பைத் தொடர்ந்து நடத்துவதே நாங்கள் அவர்களுக்குக் காட்டும் நன்றியாகும்.

ஆங்கிலப் பாக்கள்

என் தந்தையார் உயர்ந்த ஆங்கிலப் படிப்புப் படித்துச் சர்வகலாசாலைப் பட்டம் ஒன்றும் பெற்றார்ஸ்ஸர் எனினும், தாம் அடைந்திருந்த ஆங்கிலபாஷா ஞானத்தைப் பல முறைகளால் விருத்தி செய்துகொண்டார்கள். இயற்கையாகத் தமிழ்க் கவிப்பற்றும், தமிழ்க் கவிபாடும் திறனும் உடைய வர்கள் ஆனதினால், மேலைநாட்டுக் கவிகளைப் படிக்கவும் அவர்கள் சொல்லுங் கருத்துக்களை அறிந்து அனுபவிக்கவும் மிகவும் பிரியப்படுவார்கள். வங்க நாட்டுக் கவிந்திரராகிய, ரவீந்திரநாத் டாகூரிடம் அளவு கடந்த அபிமானம் உண்டு. டாகூர் எழுதியுள்ள புத்தகங்கள் ஒன்றுவிடாமல் படித்திருப்பார்கள். அவர்கள் ஆங்கிலத்தில் பாடியிருக்கும் மனன

மாலைகள் டாகூரின் நடையையும் முறையையுமே பின்பற்றி யிருக்கக் காணலாம். அப்பாட்டுக்கள் என் தந்தையாரது உள்ள நிலையை ஒருவாறு விளக்குவதாகும். டாகூர் மீது கொண்ட அபிமானமே அவர் வெளியிட்ட “Trumpet” என்னும் கவியை “எக்காளம்” என்ற தலைப்புடன் மொழி பெயர்ப்பதற்குக் காரணமா யிருந்தது.

தமிழ்ப் பாக்கள்

ஙங்கள் குடும்பத்தினர்க்குப் பரம்பரையாகத் தமிழ் மொழிப் பயிற்சி இருந்துவருகிறது. எனது பாட்டனார், திரு. சிதம்பரத் தோண்டைமான் அவர்களும் அவர்களின் சிறிய தகப்பனார் திரு. அருணசலத் தோண்டைமான் அவர்களும் திருப்புகழ் சாமி என்ற முருகதாச சுவாமிகளின் சிஷ்யர்கள். இவர்கள் இருவரும் தமிழ்ப் பாக்கள் பல பாடியுள்ளார்கள். என் பாட்டனார் பாடிய நேல்லைப் பள்ளில் ஒரு பாட்டு வருமாறு :

உமிழ்மது துன்று கொன்றையார்
 விடை கொண்டெங்கும் திரிபவர்
 உமையாள் கொழுநன் உலகசயனன் ·
 கலையாள் கொழுநன் உபயற்கறிதற் கரியவர் ·
 அமிழ்தினின் சுவைபனுவல் மூவருக்
 கரிய நற்பதம் அனிப்பவர்
 அயிலை நிகர்த்த விழியாள்காந்தி
 மதியோ டமர்ந்த நேல்லையர் ·
 தமிழ் தருமூனி மலையினின்றிழி
 தாம்பிர பரணிபாய் கழனியில்
 தழழைகொள் தொளியில் மிதிகொள்பள்ளர்
 சாச மொழிகள் மொழியவே

குமிழ்த்த முலையைக் காட்டின்று
 குறைப் பொழுதையும் போக்குறீர்
 குரவை யொழித்து முடியையவிழ்த்துக்
 குனிந்து நடுங்கள் பள்ளியரே.

இன் னும் என் பாட்டனார் பாடியுள்ள பாட்டுக்கள் பலவண்டு. அவைகளையும் தொகுத்து வெளியிட அவா மிகவுடையேன்.

என் தந்தையாருக்கு இளமையிலேயே தமிழ் மொழிப் பற்று எழுவதாயிற்று. அவர்கள் இராமலிங்க சுவாமிகளின் அருட்பாக்களையே அடிக்கடி பாடிப் பரவசப்படுவார்கள். இராமலிங்கச் சுவாமிகளின் செம்பாக்மான நடையையும் பக்திப் பெருக்கையும் உணர்ந்து உணர்ந்து அனுபவிப்பார்கள். என் தந்தையார் பாக்கள், சிஷேஷமாக அருட் கடன் விண்ணப் பம், ஆட்கோண்ட பதிகம் முதலியன், இராமலிங்க சுவாமிகளின் செம்பாக்மான நடையையே தமுகியிருக்கின்றன. மாணிக்கவாசகரது திருவாசகம், என் தந்தையார் படிக்கும் நூல்களில் சிறந்ததாகும். தெய்வப் புலவர் திருவள்ளுவரும், கவிச் சக்கரவர்த்தி கம்பநும் அவர்களுக்கு ஸிலக்கானவர்கள் அல்லர். அவர்கள் இயற்றிய தமிழ்ப்பாடல்கள் அளவிற் தன; அவற்றுள் சிலவற்றை மட்டும் தொகுத்து தமிழ்ப் பாக்கள் என்னும் பகுதியில் இங்கு வெளியிடுகிறேன்.

நாயக நாயகி பாவம்

எல்லாம் வல்ல இறைவனீப் பக்தர்கள் பல பாவங்களால் வழிபடுவதுண்டு. காலஞ்சென்ற கவி பாரதீயும், கண்ணன் பாட்டில், கண்ணனைத் தாயாகவும், தந்தையாகவும், எஜமான ஞகவும், குருவாகவும், தோழுஞகவும், நாயகியாகவும், நாயக ஞகவும் பாவித்துப் பாடுகிறார். இவற்றுள், நாயக நாயகி பாவமே என் தந்தையார் பாடிய பாட்டுக்களிலெல்லாம்

மலிந்திருக்கும், “திருவோற்றியூர் தீயாகேசர் காதல்”, “நேல்லை நாயகர் குறம்” எல்லாம் இப்பாவத்தையே அடிப்படையாகக் கொண்டு பாடப்பெற்றிருக்கின்றன. ஆங்கிலப் பாக்களில் “Wedded when young” என்ற தலைப்புடைய பாட்டும் இக்கருத் தமைந்ததுதான். பாரதி நூல்களில் கண்ணன் பாட்டு முகவுரையில், காலஞ்சென்ற, வ. வெ. சுப்பிரமணிய அய்யர் அவர்கள், “இந்தப் பாவத்தை ஆளுவது கத்தியின் கூர்ப் பக்கத்தில் நடப்பதைப் போன்ற கஷ்டமான காரியம். ஓர் வரம்பு இருக்கிறது; அதற்கு அப்புறம் இப்புறம் போய் விட்டால், அசுந்தரப்பமாகின்றும். ‘கருப்பூரம் நாறுமோ; கமலப்பூ நாறுமோ; திருப்பவளச் செவ்வாய்தான் தித்தித் திருக்குமோ’ என்று தொடங்கும் ஆண்டாளுடைய பாசரங் களைப்போல செயிரின்றி இப்பாவத்தைப் பாடுவது அநேக மாய் அசாத்தியம்” என்று கூறுகின்றார்கள். திரு. வ. வெ. சு. அய்யர் அவர்கள் என் தந்தையிடம் நெருங்கிப்பழகிய நண்பர். இருவரும் இலக்கிய சம்பந்தமாகவும், சமய சம்பந்தமாகவும் பல மணி நேரங்கள் பேசிக்கொண்டிருப்பார்கள். வ. வெ. சு. அய்யர் அவர்கள் என் தந்தையின் பாக்களில் காணும் நாயக நாயகி பாவ முறையைக் கேட்டுக், “குற்றமறப் பாடுவது உங்களுக்குச் சாத்தியமா யிருந்திருக்கிறது !” என்று வியங் திருக்கிறார்கள்.

தமிழ் வசனம்

என் தந்தையார் எப்பேர்தும் தமிழ் நூல்களைப் பயிலுவதிலும் எழுதுவதிலும் ஊக்கங் காட்டுவார்கள். பல பெரிய கூட்டங்களில் அவர்கள் “உண்மை”, “முந்திற உட்கிடை”, “இயலானந்தம்”, “எம்மதமும் சம்மதமே”, “இந்தியச் சிற்பம்” முதலிய பெரிய விஷயங்களைக் குறித்து விரிவுரைகள் நிகழ்த்தியிருக்கிறார்கள். அவர்கள் 1913 டிசம்பரில் நடை

MANANA MALAI

PROSE POEMS IN ENGLISH

AM I APART ?

Mother Dear ? Am I a being apart from Thee ?

Nearer am I, Dear Mother, to breathe
the fragrance of Thy sweet breath.

I worship Thee Mother, and bow low
at Thy lotus feet.

Blame me not Mother Divine, if merged in my play-
things ; absorbed in my toys and mates,
I forget Thee. Ah ! Blame me not.

I come to Thee Mother, All my being is thine.

My joys - yea ! - my cares, I have none here
or anywhere.

Mother Dear ! Am I a being apart from Thee ?

FEAR NOT, MY CHILD!

My child ! Why art Thou bawling so ?

“ Mother Dear ! Mother Dear !! Phantoms and
goblins threat me in my dreams. Wrap me
Mother in Thy saree, clasp me to Thy bosom.”

Do they appear even when wide awake ?

“No Mother ! No ! They vanish when I open
my eyes, but Ah, they are making faces with
me—their grimace I cannot bear.”

“ Mother Dear, Do not leave me and go,
for I want to hide in Thee—Thy lap I crave,
encircle me within Thy fold.”

Yes ! Yes, my child ! Nearer I am to Thee
for Thou wert in my bosom from the beginning
and Thou art mine to the end.


Fear not, my child !

THE MIGHTY LORD

Hark! Oh Kings of all realms! The mighty
Conqueror of all worlds is coming!
Surrender all to Him, thy domains
and thy subjects.
He comes to dethrone you.

He seeks nor wealth nor valour, nor pride nor glory.
Ye beggars and peasants! Throw down
your bowls and ploughs.
Surrender ye! at His bugle's call.

He comes with the tumultuous rumbling of thunder
and the flashes of lightning in heaven.
Hark! Oh Kings of all realms.



MY CLOCK IS DEAD !

My heart ceased to beat at midnight, for I heard
not the ticking of my clock. I wound it
up only three days ago to its full key and the
week's end has not come.

What has made then my clock silent ?

I lighted my lamp and found the clock in its place ;
no robber has taken it away.

I touched its cold body and shook it gently.

Alas ! There was no movement of the hands.

The clock was dead.

O ! that my clock should die so soon !

WEDDED, WHEN YOUNG

Wedded me when young ! When for mate I cared not.

Wedded to Thine pleasure, pride and peace,
Wedded wife am I.

Enchanted I was from a glance at Thy winning eyes,
Yours was I, mine were You, played we both,
unknown on the shores of Love and Life
—played we.

Summer blossoms are sweet and delightful.
Southern breeze woos us calmly.
Sun sets dark, singing waves sound me gently-
Where are You my Lord?

No messenger I have, no place I know. No, not I,
but You should come. — When young I was
Your bride; in bloom I am Yours; in Love and
Life, I am Thine own.
I am Your wedded wife when young.

GLORY BE TO THEE, MY LORD!

Glory be to Thee My Lord, command Thy servant
to serve Thee with a willing heart.
Give him courage to work hard
at any work entrusted to him.

Full of Thy charms, Dame Nature unceasingly
woos to represent Thee, the active worker of
all the worlds, within and without.

The twinkling stars, the roaring waves, the bustling
trees, the showering rain, all display Thy glory.
Thou art ever active.

How can I be lazy? I have grown sluggish of
late. Transform Thy servant with a spark of
Thy grace.

Let him march forward at Thy command.

HOW THOU AND FROM WHERE ?

Oh, Master Craftsman ! How Thou bringest forms
and from where ? Unhewn stone, yesterday
it was ; but Thou hast brought today a beauti-
ful angel out of it. How thou and from where ?

A deserted land, barren I saw yesterday ; but how
Thou hast built these mansions in a night !
Are all of them illusory ! No ! I perceive
them, solid and thick.

Block of wood it was yesterday ; but how hast Thou
made it to tune a melody, out of the fibres,
with a man to sing.

Tell me the secret, I pray. How Thou
and from where ?

LET ME TRY

“Bring all my riches, accumulated, consigned before me now, and heap them in that corner.”

The dying man looking at them says :

“How I have suffered to secure you ! What difficulties I endured for you ! Can you keep me alive for one more day ?”—Nobody answers.

“Bring my dutiful wife, my loving children and all my relatives.”

The dying man in feeble voice, requesting one and all says : “My flesh and blood you are ! All these years, I sheltered you all in my house. I sacrificed my pleasures for you. Can any of you procure a life for me for a day more ?”—

Nobody answers.

“Bring all the physicians in the town, boastful and plain, with costly medicines to suit.”

The dying man in pleading voice says :

“Gentlemen ! Doctors, can you give me elixir to prolong my life a few minutes more ? Take all my wealth, spare that medicine from your chest.”—“Nay, we cannot” say all.

What ! My wealth ! My relations ! Doctors ! — all cannot spare me, more life than destined to me in this world, yet I long to live more.

Let me go to the other world, as people say, and ask the people there to give me more life. Can they not give ? — Let me try.

THE MAGIC SHEPHERD

Hail O Gopala ! Thou, the shepherd
of the frail dumb lambs
And cows that graze
on the Brindaban border land.
Thou, the friend of the urchins,
who play forgetting their own selves ;
With you they dance merrily,
enraptured by Thy form. Hail O Gopala !

Hail O Gopala ! Thou art a great Magician.
Thy forms Thou changest
In tinkling of seconds,
like a fish in the pond swimming swiftly
And Thou becomest a horrible tortoise,
and then an ugly pig
With horns protruding, furrowing the earth ;
what shapes ! O Gopala !

Hail O Gopala ! Thy transcendental visions
—what ! Thou a monstrous lion,
Thou the cave-dweller with gleaming teeth,
Thou the wood-cutter
And tiller of the ground,
and husbandman with a chaste woman
To reign a hierarchy
And Thou a moral teacher. Hail O Gopala !

Hail O Gopala ! Thou becomest now
—Diplomat with contending kings—
Thy arguments and orders are steady
—no one to impeach.
Thy plays are innumerable.

Wilt Thou be a judge or a destroyer
Of all Thy forms ;
wilt Thou form new shapes? Hail O Gopala!

Hail O Gopala ! Thou art All in all ;
what! Thy charms are great
To great maidens from dusty homes
to embrace Thee in open plains ;
Thy fascinating splendour drags
everything I see to your herd
To make it forget itself
And merge in Thee. Hail O Gopala !

LOVE DIVINE

Oh ! Love Supreme ! Love Divine, a love
that binds soul to soul.

How begetest Thou, Thy 'witching charms.
How elevatest Thou to sour high and high.
Art Thou a tendency born — a created one ?
or Thou the ruler who wieldest the earth ?

Blossomest Thou in mother's lap ; cherishest Thou
in maiden's heart ; apart from Thee, who can
whisper a tender word and promise a land of
ecstasy beyond all cares.

Thou governest all this tiny world, all beings
proceedeth from Thee
Ah Thou Mother Superior ! Bless O Love,
Love Divine.

தமிழ்ப் பாக்கள்

புதுக்கோட்டை, மகா ராஜ ராஜ பூர்பிரகதாம்பதாஸ்
விஜய ரகுநாத துரை ராஜ தோண்டைமான் பக்தார் அவர்களது

மெய்க்கீர்த்தி

[13—10—1923 விஜயதசமியன்று, புதுக்கோட்டையில்
இராஜ சமூகத்தில் பாடப்பெற்றது.]

சீர்பெறு பாரதத் திகழ்நாட்தனில்
நேர்பெறு வேங்கடம் நேர்வடக் காகவும்,
ஆர்க்கு முவரி அணிகிழக் காகவும்,
மேற்குப் பவழ மலையர ஞகவும்,
பினுகை தெற்காய்ப் பிடுற விருக்கும்,
“தொண்டைநன் னைடை சான்றே ரூடைத்”தெனப்
பண்டைநற் புலவர் பாடியுண் மகிழ்வர்.
பாவேந்தர் பாடிய மூவேந்தர் தம்முளும்
மாவேந்த னுய்த்திகழ் மன்பெருங் கிள்ளிச்
சோழ ஞெருக்கால் துகழர் கீர்த்தி 10
வடபா ஒலகத்து வையம் புகுந்து
திடமாய் நாகநாட் டரசியை மணந்து,
அன்னவள் மசற்குத் தன்ன டதனை
முன்மக என்னு முறைகொடு பகுத்துக்,
கொடுத்தங்ன் னைடே சூவலயம் புகழும்
தொண்டைநன் னைடாம். தொல்புகழ் மிகு ஆ
தொண்டைநன் னைடத் தோன்றவின் வழித்தாய்ப்

பெரும்பா னுற்றுப் படைகொளுங் திரையன்
 விருதுகள் பலவே ; வேண்டுவோர் அறிக !
 நந்தியம் பேருமான் கலம்பகம் கேட்டோர் 20
 மின்தியு மொருநால் பேனுவ ரிலரே !
 சாமந்த நாரணன் தன்புகழ் அறிவோர்
 ஏ ! மந்த மாக விருப்பவ ரேயோ !
 கவிங்கத்துப் பரணிக் கடைதிறப் பறிவோர்
 கருணை கரனின் கைவல னுணர்ந்து
 வருநா ளெல்லாம் மகிழ்கொடு மதிப்பர் !
 இன்னணம் எண்ணிலாத் தொண்டையர் கிர்த்தி
 முன்னு எதனில் முரணறக் காண்பேம்.
 என்னே ! அவர்தம் ஏற்றமும் ! பக்தியும் !!
 உன்னற் கரியதாம் உவப்பீப கொடுப்பன. 30
 அத்தனைச் சிறப்போ டரசவீற் றிருந்தோர்
 எத்துனை யாயினர் ? இடைப்படுங் காலக்
 கொடுமையின் மெலிந்து கோப்பெருஞ் சோழர்,
 வழுதியர், தம்மிடை வாகை மாலைகொள்
 பழுதிலாச் சேனைத் தலைவராய்ப் புகுந்து,
 வென்றி மிகுந்து, வீர ரிவரெனும்
 நண்றிகொள் களமராய் நானிலத் திருப்பவும்,
 பாரத நாட்டிடைப் பற்பலர் படைகொடு
 மாரண வீரவங் திடைபுக் காங்கு
 கண்டன கொண்டு கொண்டன விடாது 40
 பண்டையோர் தம்மைப் பாழுற விடுத்தனர்.
 தொண்டையோர் தாமோ தொண்ணலம் பேணித்
 தோண்டிநன் னகரைக் கண்டுட னமைத்து,

வாழ்ந்து வருங்கால் வளமிகக் கண்டு,
 பன்னட்டவரொடும் தென்னுடைனில்
 தோன்றக் கிடக்கும் சாந்தமும், அகிலும்,
 முத்தும், பவளமும், தத்தும் திரைவழி
 நாவாய் தன்னுள் நலம்பெற வரைத்துத்
 “திரைகட லோடியுங் திரவியம் தே” டெனும்
 உரைதனைப் பேணி உவந்தவர் உறைதர, 50
 விசைய நகர்வாழ் வேந்தன் களிற்றின்
 விசைமத மடக்கி வீரங் காட்டிடக்
 கண்டாவ் வரசும் களிமிக வுற்றே,
 தன்பேர் தன்னெடும் தண்பூங் குடையும்,
 அனுமக் கொடியும், பகற்றீ வட்டிலும்,
 சிறப்புறப் பெற்றுத் தென்னுடைன்ட
 உறைப்புற இராயத் தோண்டை மன்னும் ;
 நாட்டுதஞ் சையர்க்காய் நாகலா புரத்துப்
 பாளையக் காரணிப் பல்திறங் காட்டி.
 வெற்றிக் கொடிபுளை வீராகு நாதனும் ; 60
 ஆங்கிலர்க் காக ஆர்க்காட்டரசனின்
 பாங்குற விருந்து, பழுதுற பிராஞ்சியர்
 தம்மைமேற் கொள்ளத் தனித்துணை நின்ற,
 இம்மைநற் பயனும் செம்மைநூற் பயனும்
 தேறிய விழுய ரகுநாதத் தோன்றலும்;
 சீழா நிலையரண் சூழறந் தாங்கிப்
 பட்டுக் கோட்டைசூழ் பகர்பல நாட்டை
 வைத் ரென்போன் ஆங்கிலர்க் கெதிர்த்து
 கைவரக் கொண்ட காலையில், அவனெடு

தீரமும் வீரமும் சிறப்புறக் காட்டி, 70
 மீட்டுமென் நாட்டில் மேவிடா தோட்டிய
 சிவானந்த ராய ரகுநாதச் செம்மலும் ;
 ஆஞ்சால மிகுந்த பாஞ்சாலக் குறிச்சி
 ஊமையன் ஆங்கிலர்க் குறுத்துவெவ் வினைகளைப்
 பாங்குட னறிந்து பகையற அவனையே
 பிடித்துக் கட்டிப் பிடையை ஒழித்திடுந்
 தொண்டையர் சிகாமணி தொல்புக முடையீகான் ;
 அண்டையி விருப்பனேல் அஞ்சலுண் டோவென
 ஆங்கிலர் தாமே அறிந்தன ராகிக்
 கீழா நிலையையும் கீர்த்தியு மளித்துத் 80
 தாழாது தாங்குவ மெங்மே சாற்றினர்.
 வெங்கிறற் போச னிவனைனாப் புவியோர்
 புகன்றிடு மாற்றம் பொலியும் விசய
 ரகுநாதத் தோண்டைமன் நன்மர பதனில்
 இராமச் சந்திரன் நற்றவ மிகுந்து
 மாநிலம் புரக்க வந்திவன் தோன்றிய
 இராஜமார்த் தாண்ட பைரவத் தோண்டைமன்
 மேல்நாட் டவருமிக் கீழ்நாட் டவரும்
 ஏந்த விவனே இறைவன், சால்புனன்.
 தேசதே சத்துறு சீரெலாம் ஆய்ந்து, 90
 நேசமுட னவற்றை நீடுதன் ணுட்டில்
 வாசமுற வைத்த வள்ளலோ? வென்னச்
 சிரும் சிறப்பும் சேர்ந்தமர் புதுவைக்
 கோட்டையர் தமக்கே கோடா நெறியை
 நாட்டிநெஞ்சு சுவந்து, நானில மதனில்

கானுறும் ஒவ்வாக் கசடறத் தாமே
 தானுவாய் நிற்போ மென்றுளங் கொண்டு,
 “ முன்பெருங் கிள்ளி முறைகொடு மணந்த
 நாகநாட் டரசியின் நன்மர பின்ரே
 தொண்டையர் கால்வழித் தோன்றல்க எல்லோ ? 100
 ஆதவின் யாழுமிங் கண்பும், காதலும்,
 மீதுறு மாதினைப் பேதற மணப்பேம் ”
 என்றுதன் மனச்சான் றியக்கிய துறைவழி
 பண்ணுட் டிடையும் பலகால் திரிந்து
 ஒத்தநற் பண்பும் உயர்குடி மாண்பும்
 ஒருரு வெடுத்தெனத் தோன்றுமாஸ் திரேவிய
 பெருமாட்டி தன்னைப் பிடிற மணந்து
 தான்கொண்ட இல்லறம் தழைத்தினி தோங்க
 வைத்தனன் ! என்னே மாபெருங் தீரம் !
 “ தன்மனக் கொண்ட நன்மணம் பெரிதே ” 110
 என்றுள மகிழ்ந்திங் கிருக்குங் காலைப்
 பலபல மாக்கள் பலபல வாய்ப்புகல்
 அறியா உரைதனை, நெறிகொடு சார்ந்திவண்
 “ வான்மா றினுமெம் வாக்கினை மாற்றேம்,
 அறிகநீர் எம்மை அறிக ” வென்றுணர்த்தி
 உண்மை அறிவினை உணர்ந்திடும் வரையும்,
 திண்மையே யுடையோம். தேசசஞ் சாரம்
 செய்திவண் வருவோம் தேர்களீ ரென்று
 சென்றதை நோக்குழித் திறைகொள்ளல் லரசும்
 மன்றமும், ஆட்சியும், பெரிதல வாய்மொழி 120
 பேனும் பைரவத் தோண்டைமன் பகதூர்

கானும் மனத்திடம் கதையிலுங் கேட்டிலோம்.
 அத்துணைத் திட்பழும், நுட்பழு மார்ந்தகோன்
 எத்துணைத் தியாகியென் நெம்மனேர் சொல்வதோ!
 முன்னவ னுடனிருந் தாண்ட முன்னவச்
 செம்மலே! யிதுவரை செப்பிய மொழியெலாம்
 நீயறி யுண்மையே. நின்னிடம் யாம்காண்
 பெற்றியே சிறிது பேசுவம் கேட்டு!
 முன்ன எதனில் தொண்டையர் கோக்கள்
 தென்னுடதனில் சேத்திர வாசமாய்ப் 130
 பக்திமே ஸீட்டால் பரவிய காலத்துத்
 தென்காசி தன்னில் சிறப்புற வாழ்ந்த
 காசி கண்ட பராக்கிரமன் முன்னால்
 செப்புச் சாசனம் ஒன்றினைப் பொறித்து
 அறநிலைக் களங்களை ஆங்காங்கு நிறீஇ
 தங்கால் வழியரைத் தலங்களில் நாட்டி
 வைத்தனர். அவர்வழி வாழையடி யாகத்
 தென்னுட்டுத் தொண்டையர் சீருட னிருப்ப,
 பின்னவர் தமக்கும் முன்னவர் தமக்கும்
 பின்னிய நடைவழி பன்னற் கருமையால், 140
 வேறு பட்டனர், மெலிந்தனர், நலிந்தனர்.
 “பண்ணைநன் னுளில் பரவிய கிர்த்தியை
 என்றுநா மடைவோம்? எம்துயர் தீர்வோம்?”
 என்றுளங் கலங்கியிங் கிருந்திடுங் காலை,
 நன்றிதை யறியும் நாயகன் புதுவை
 விழிய ரகுநாத வேந்தலே யாமெனக்
 கண்டுளம் மகிழ்ந்து காத்திங் கிருப்ப,

நின்வர வறிந்து நின்பா லனுகிக்
குற்று லத்தில் குழுமிநம் குலமுறை
முற்று மெடுத்துங்கின் முன்னே முறையிடச் 150
சேயிடத் தன்புகொள் தாயினைப் போன்றிவண்
“வருக வருக !! என் மக்காள் வருக!!” நீர்
பெருக இனி நம்மால் பெருங்குடி யாகவே:
தும்மனேர்க் குற்ற துயரது ஒழிமின்:
வம்மின்! வம்மினம் மாங்கர் புதுவை:
வளம்பெறக் காண்மின். வாழ்க்கதுங் கால்வழி.
நலம்பல ஈவோம், நாடுவோர் வருக” வென்
ரூக்கினை யருளிய அன்பினை தோக்குழி,
எம்மால் கைமா ரேதோ அளித்திடல்.
‘எங்குலத் தலைவநி என்றும் வாழ்க்கனின் 160
தன்குடி ஒங்கி நின் றனியர சாட்சியும்
நீழீ காலம் நிலைத்திவ ணிருக்க!
வாழ்த்துவம் ! வாழ்த்துவம் !!’ மனமிக மகிழ்ந்தே.

எக்காலம்*

1 தூசுபடிந் தெக்காளம் தூங்குகின்ற தங்கேதா!

தொழிலையர்த்த மாருதமும் தொலைந்த தொளி கூர்வாள்
வீசுறும்நம் வீரரெலாம் ஒருங்குறுமின் விரைங்து
வீண்பொழுது போக்கன்மின் விய்ந்தவிந்த நாளில்
தேசுபெறும் நும்சொடியைத் தூக்கியிவண் கொணர்மின்
திருக்கிதம் பாடிடும்நும் சிட்டரொடும் கூடி
மாசுபெறு வண்ணமுந்தம் எக்காள மெடுமின்
வருகயிவண் யாத்ரிகரும் வாழிபெறற் பொருட்டே.

2 ஊனின்றும் உருத்துகின்ற வழ்புண்க ளாற்றி

உடையழுக்குக் கறைநீக்கி உவப்பொடுநா னிருக்க
வானின்று சாந்தமுறும் பெருநிலையான் ரூலே

வாய்ப்பதல்லால் வேறேறான்றால் வாய்ப்பதிலை கண்டு
நானின்று களைத்திருந்தும் நன்மாலைப் பொழுதில்

நலங்கொளருச் சனைகொண்டு நாதரில்லம் புகுந்தேன்
வனைன்று கேளாத வகையாய்வக் காளம்

எதிர்ப்பட்ட தென்கண்முன் எடுத்துதும் விரைந்தே.

3 என்னே! யென் திருவிளக்குத் தீபமிடுங் காலம்

எய்தவில்லை! இன் நெளிதான் எய்தலுண்டோ இலையோ?
என்னே! யென் கண் ஞாறுங்க இன்மாலைப் பொழுதிங்கே
எய்தவில்லை, ஏனோவென் இளைப்பு மொழியவிலை?

என்னே! யென் புதுமலர்கள் வாடியுலர்ந் தனவே

என்கடனும் பாக்கியற என்றே நான் கொடுப்பேன்?

என்னே! என் அலைச்சலைலாம் தீர்ந்த தன்றே?

எக்காளம் எதிர்ப்படுதற் கேற்றநாள் இதுவோ?

* ஸ்ரீ ரவீந்திரநாத் டாக்டா எழுதிய ‘Trumpet’ என்றும் பாட்டுக் களின் கருத்தமைந்தது.

- 4 தூங்குகின்ற என்மனமே! தூக்கமொழித் தின்றே
 தூரிதமுற்று எழுந்திருநீ தொல்வலிமை யுடனே
 ஒங்குகின்ற தீபவொளி எங்கனுமே வீச
 உகந்தென்றன் ஜீவியமும் ஓளிபெற்று விளங்க
 ஏங்குகின்ற காலவிருள் இன்றேரே யொழிக
 எங்கனும்நல் லுணர்ச்சிபுகுஞ் தெவ்விருஞும் கீழிக்க
 பாங்குபெற நானின்நாள் எக்காளம் எடுத்துப்
 பயமொழிக்க வந்துவிட்டேன் பயமொழிமினீரே.
- 5 என்னுறக்கம் யாவும்விட்டேன் இன்றேரே இனிமேல்
 என்பாதை அம்புகளின் இடையாகும் கண்ணர்
 முன்னுறக்கம் உறங்கினர்கள் சிலர்நெளிக்கச் சிலரோ
 முழ்கியபுன் கனுக்கண்டு முக்கியிக உளற
 மன்னுறக்கம் கொள்ளாது சிலர்எம்பால் நெருங்க
 மற்றவர்கள் இல்லிருந்து வரய்விட்டுக் கதற
 துன்னுறக் “கம் டம்” என்று எக்காளத் தொனிதான்
 தலைத்துவிடும் நும்காதை தொனிபட விவ்விரவே.
- 6 நான்முன்னர் அறியாதே சமம் விரும்பி யிருந்தேன்
 நலிவுறான் கண்டதல்லால் நலமெரன் றுங் காணேன்
 கான் முன்னர் கடும்பகவில் வெந்தீயால் சுடி னும்
 கனுக்களாற வெட்டுகினும் களைப்பற நின்காளம்
 ஏன்முன்னம் எடுத்திலமென் றேங்குகின்றேன் இன்றே
 எடுத்துத் துதுவிரைந்தனனுல் என்னையுங்பால் கொடுத்தேன்
 கோன்முன்னர் நின்றபின்னும் பின்வாங்க மாட்டேன்
 கொடுத்திடுக நின்னருளைக் குறையிரந்தே னெனக்கே.

ராஜா ராம் மோகனர் வாழ்த்து

1 கடல்புடை யுடுத்த காசினிதனிலே
கவிஞ்மிக விளங்குமின் நாட்டில்
உடல்பொருளாவி அனைத்தையும் பரற்கே
உதவிடும் உத்தம சீலர்
மிடல்பெறு மனத்தர், பலபலவினத்தர்
மேவினர் அவர்தமுள் விசேஷ
அடலுறு பெரியோன் ராஜா ராமோகன்
அவனடி பாவுதும் மகிழ்ந்தே.

2 பலசமயச் சமுக்கறுப்பான், பரம்பொருளே
மனமுவந்து பாரில் பெங்கால்
திலகமென ராம்மோகன் தனைப்படைத்து
புஷ்கிங்தான் திறல்கொண் டன்னேன்
நலமுறு சன் மார்க்கமெலாம் தழைத்தோங்க
எந்நாடும் நலம் பெற் றுய்யப்
புலமைமிகும் பிரமமதம் தாழித்தான்
நாமெல்லாம் போற்று மாறே.

3 பத்தியொன்றுல் உலகமதின் பாசமெலாம்
விட்டொழியும் பரத்தின் மேவும்
சத்தியென்றே உண்மைமதம் தனைக்கொடுத்தான்
ராம்மோகத் தயாரு நம்மை
முத்திவழி காட்டுவித்த முதறினுன்
இவன்வழிநாம் முறையே சென்றுல்
சித்திபெற்றுப் பரத்தின்பால் ஒன்றுகச்
சேர்ந்திடலாம் செகத்து னோரே!

- 4 எங்குமூன் பராபரனென் ரேராது
 புன்மனத் தோர்ச் தீவெதன்று
 பங்குபெறப் பிரித்தாய்ந்து பலமதமாம்
 படிகுழி-வாய்ப்பட் டூண்றூர்
 சங்கையற எம்மதமும் சம்மதமாம்
 சமரசசன் மார்க்கம் நாடில்
 அங்கைநெல்லிக் கனியன் ரே ராம்மோகன்
 அளித்தமதம் ஆய்வீர் ! ஆய்வீர் !!
- 5 பெரியார்தம் பணிகோடல் பல்லுயிரும்
 தம்முயிர்போல் பெரிதும் பேணல்
 உரியாரை ஆதரித்தல் சாந்தமுறல்
 உலகிலுறும் உண்மை யாய்தல்
 நெறிமேவி வழுவாது மனச்சாந்தி
 கொண்டதனில் கிலைத்து நிற்றல்
 பொறிவாயில் புகுங்குழலா மத்திரம்
 சமாஜுமெனப் புலவீர் ! காண்டிர் !!
- 6 வாழி பேரருள் வாழி நட்மிழை
 வாழி இந்திய மகரிவிக்குழாம்
 வாழி நன்னெறி வாழிராம் மோகன்
 • வாழி நெல்லைமா நகரச் சமாஜமே.

முதல் மனைவி இறந்தபோது பாடிய

இரங்கற் பாக்கள்

- 1 மண்ணமெந்த வீடுகட்டும் சிறுபருவத் திருந்தே
மங்கை நீ மணவாள னை னெவே யுற்றூர்
பண்ணமெந்த கீதவொலிக் கருவியா யுனையும்
பாடகனு வெளையுமவர் பாவித்தே வளர்த்தார்
கண்ணமெந்த காரிகையா நீயானுய் நானுங்
காளோயா யுனைமணங்து களிப்புற்றிங் கிருந்தேன்
விண்ணமெந்த பரம்பொருளுஞ் விதியேட்டைக் கிழிக்க
விண்ணே றினுய் நானிங்கு விணிலல மற்றே.
- 2 பண்ணெடுநாள் வாழ்கவெனப் பெரியரலாம் நம்மைப்
பட்சமுடன் மணவிழவிற் பரிவாக ஆசிச்
சொன்னெடுகச் சரம்போலப் பெய்தனர் நாம் மகிழ்ந்தோம்
சொற்படியே யாகாது தொன்மைவினைப் பயனால்
பிண்ணெடு நாள் நீயிருக்க வாற்றுது பிரிந்தாய்
பித்துற்று நான்புலம்பப் பெரியதயை அளித்த
என்னெடுநாஞ்சு சினிவிருக்கு மிறைவர்திருச் செயலை
என்னென்பேன்! என்னென்பேன்! ஏதுமறி யேனே.
- 3 உடலுயிரும் பூமணமும் ஒன்றையொன்று பிரிவுற்றி
உலகியலில் காண்பதில்லா உண்மை பொய்க்குமாறு
மிடலுறச்சின் னளிருந்து நீமைறந்தாய் நானே
மிதமற்ற உடல்போலும் மிதித்த மலர்போலும்
விடலையெனத் திரிகின்றேன் நீயோவின் னகரில்
விளோயாட விரைகின்றூய், விருப்பமிது வானால்
கடலுலகில் காதலுரம் வைத்தபெருங் கருணைக்
கடவுளவெண்ணம் எவ்வாரூம்? கணிக்குமியல் பிலனே.

4 மணக்கின்ற அங்காளில் ஒருநாளும் உமையே
மறந்துநான் பிரிந்திருக்கேன் மறையோசே சாட்சி
பினக்குறநீர் நடந்தாலப் பினக்கதனைக் காதல்
பெரு நெகிழ்ச்சிக் குறியாகப் பேணுவனு வென்றே
இணக்கமுற உரைத்த மொழி தனைமறந்திட டென்னை
ஏக்கமுறச் செய்தெவணீ ஏகி மறைந் தொளித்தாய்
குணக்குமுதல் நாற்றிசையும் தேடியலைந் தலறக்
கொண்டனையே நின்குறிப்புக் குறிக்குமியல் பிலனே.

திருவொற்றியூர்

தியாகேசர் காதல்

- 1 நானவரை ஒருக்காலுங் தேடாதே யிருந்த
 நாளிலென்ன மாலையிட்டு நாட்பார்த்துச் சென்றூர்
 வானவரைக் காக்கின்றூர் என்பொருட்டோ ஒன்றும்
 வாக்குறையார் ! யார்மயக்கு ஓயினரோ அறியேன்
 ஞானவியல் தீண்டியனர்த்தும் தோழீநீ யவர்பால்
 நானுரைத்த நயமெல்லாம் நவின்றுவந்தா லென்றன்
 மானமெலா மடங்கியியர் பெண்களுக்குள் வாழ்வேன்
 மறுப்பாயேல்லுற்றியில்யான் மரிப்பேண்றுணர்த்தே.
- 2 ஓரிரவில் கனவில் வந்தார் ஒருபேச்சும் பேசாதே
 உண்மையுள்ளார் போலெனையே உகந்துமுக மஜைத்தார்
 ஆரிவரென் ருணாதே நானமுற்றேன் தோழீ !
 அண்டி நின்று காமவிய லக்கங்கே காட்டி
 பாரிதீணப் பாரென்றூர் பார்க்க முகமறைத்தார்
 பாரியென்றே சொன்னார்போல் பாவித்தேன்பாவி
 வாரிதீணத் தலைதரிப்பார் ஒற்றிநகர்வாழ்வார்
 வருவாரோ ? வாராரோ ? வாக்குறையாய் சீயே.
- 3 மணல்வீடு கட்டிநான் மகிழ்ந்திருக்கும் காலம் .
 மன்னவன்போல் வந்தெனக்கு மணமாலை இட்டார்
 பின்மாரும் சுடுகாட்டில் திரிந்தலைந்து நின்றூர்
 பேதையேன் நெஞ்சமது புண்ணுகும் வேலை
 சணலதனில் தீயிட்ட தன்மையது போலச்
 சந்திரனும் கொடும்பாவி தகைக்கின்ற னென்னை
 வண்முடைய மயிற்றோகைப் பெண்ணாணகே சென்று
 வழுத்தாயோ ஒற்றிநகர் வாழ்ந்திருப்பான் தனக்கே.

4 தெருவீதி விளையாடித் திரிந்தலையுங் காலம்
தெய்வரம்பை நானெனவென் சின்தையுறச் செய்தே
ஒருவழியுங் கண்டிடேன் பாவிமத ஞீண
உளையல்லால் ஆதரிப்பார் ஒருவரிஜை யென்றே
வருவழிக் குறையாதே பெண்ணணங்கே யென்றார்
மறுமொழியொன் றுறையாதே மயக்கமுற்றே னவர்பால்
பெருவெளியில் புகுகின்றார் என்னையிவண் விட்டே
பேதையரோ ! ஒற்றிநகர்ப் பெருமானென் தொழி.

நெல்லீல் நாயகர் குறம்



- 1 தத்துவமாம் கொலைவேடர் என்னைவளைந் தன்று
 தலைகொய்யும் தருணமதில் தடுத்தாண்ட தகையோர்
 எத்துயிர பஞ்சமதில் என்னை விடுத்தேகி எங்குற்றூர்?
 எங்குற்றூர்? ஏங்குகிண்றேன் மாதே.
 முத்துநகை மின்னார்கள் கீதமுறம் நெல்லீல் முன்னவளைன்
 முறையறிந்து மூளரித் தாள் தனக்கே
 பத்தியுடன் சிவபூசை பண்ணிவைக்கும் நாளென்
 பங்கிலுறப் பார்ப்பதுண்டோ? பகுத்துரை நின்குறமே.

- 2 தெருவதனில் என்னையொத்த சிறுமியரோ டன்று
 சிரித்துமணல் வீடுகட்டித் திரியுமியல் பறிக்கு
 கருவதனில் உனைக்கலங்க கண்ணுள னென்று
 கைமிடித்தார் நெல்லீலநகர்க் கடவுளர்நன் மாதே.
 பருவமுற்று அவர்வரவை எதிர்பார்த்து நின்றேன்
 பாவிமதவேநும் எனைப் பகைத்துயிரை வதைத்தான்
 திருகுமொழி சொல்வாரோ? அன்றி எனைக்கலங்கேதே
 தித்திக்க வைப்பாரோ? தேர்ந்துரை நின்குறமே.

- 3 அன்னைமடி மீதிருந்து பாலருந்தும்வேளை அயலகத்துச்
 சிறுவன்போல் அண்டியெனை யமைத்து
 முன்னைவினை தொலைப்பதற் கின்றென்னை மணம்புரிநீ
 முரஞ்ஞதே யென்றேயென் முகஞ்சேர்த்தங் கணைத்தார்
 மின்னையொன்றும் பேச்சில்லார் நான்வலியச் சென்றே
 பேசக்னும் பேசகில்லார் பெருமையுற்றூர்
 என்னையினிச் செய்வதென்றே எங்குகிண்றேன் மாதே
 இயல்பறிந்தே உரைத்திடுகின் இனையில்லாக் குறமே.

4. காமனியல் சிறிதுமில்லாக் காலமதி இவங்கு
கண்ணான் எண்ணையன்றிக் கலக்காதே தெய்வன்றூர்
நாமமென்னே என்றவரை நான் விரும்பிக் கேட்டேன்
நாம் நெல்லை நாதரென்றூர் நாணக்கை பிழத்தார்
சேமமுறத் தில்லைசென்று வாழ்கின்ற ரென்னே !
தேட்டமுறு காலமதில் தேடியெனை யளையார்
வாமமதில் எனைவைத்து வாழ்விக்குங் காலம்
வருமோ சொல்? வாராதோ? வகுத்துரை நின் குறமே.

அருட் கடன் விண்ணப்பம்

1 தந்தைதாய் பெண்டிர் தனையரோ டெல்லார்
சார்பைபயும் விட்டன இன்னைச்

சிந்தையால் ஏத் தித் துதிப்பதே யல்லால்
தேவ! நான் வேறொன்று மறியேன்
நிந்தையே என்னைச் சூழ்ந்திடா வண்ணம்
நியருள் கொடுத்து நீணிலத்தில்
எந்தையே! என்ற னிறைவனே! என்னை
ஈண்டுவந் தாள்வதுன் கடனே.

2 பொன்னைமண் உலகைப் போக மங்கையைப்
புந்தியில் மதிக்கிலே இுன்னை
அன்னையி னினிதாய்ப் போற்றினேன் பரமே!
அருள்கொடுத் தாள்வதுன் கடனால்
என்னைால் விடுதல் நீதியோ? என்னை
எங்குனம் விடுதியோ அங்கும்
உன்னையே கானும் உளமெனக் குறுமால்
உள்ளதை ஒழித்திலன் உவந்தே.

3 முடனு யிருந்த காலத்தி லுவந்தென்
மூர்க்கமே தொலைத்து நின்சீரைப்
பாடவே படிக்கப் படிப்பித்த பொருளே!
பாவியேன் படுந்துயர் கண்டும்
ஆடக மன்றில் நடம்புரி அரசே!
ஆண்டவா! என்றனை யாண்டுன்
வீடக மதனில் வைத்திட வேண்டும்
வேட்கையீ தாள்வதுன் கடனே.

4 முன்னமோர் மங்கை மாள்வுறச் செய்தாய்
 மூடனேண் பாசவல் வினையால்
 என்னவோ வேண்டிக் கதறினேண் என்றன்
 எண்ணமோ-பலித்ததுங் காணேண்
 உண்ணையே யன்றி எண்ணயிங் காரும்
 உற்றவர் வேறெறவர் உகந்தே
 தண்ணையும் என்றன் தண்மையும் அறிவோய்
 தாழ்த்திடா தாள்வதுன் கடனே.

5 கோபமோ எண்ணைக் குடிகொண்ட தந்தை
 கோட்சொலோ என்றவின் தாயாம்
 சாபமோ என்றன் தலைவியர் பொய்ச்
 சாட்சியோ என்னுடன் பிறந்தார்
 தாபமோ என்றன் தனைய ரெல்லோர்க்கும்
 தாழ்ச்சியே என்னுடைச் சார்பு,
 சோபமோ எண்ணைச் சூழ்த்துற்ற தோழர்
 துண்புறுவே னெணை யாளே.

6 பாலனு யிருந்த காலத்தி லுவந்து
 பக்தியே பெரிதெனக் காட்டிச்
 சிலனு யெண்ண யாட்கொண்ட சிவமே !
 தெருவினில் விடுதலு மழுகோ!
 கோலமே யமர்ந்த குணப்பெருங் குன்றே !
 குறைவிலா நின்னருட் சிறை
 ஆலமே குடித்த கடவுளே ! அடியேற்
 களிப்பதுன் அருட்கழு காமே.

வேறு

7 சிறுவயதி லெனைவரின் து தேட்டமுற்ற பொருளீஸ் !

தேவரெலாம் மகிழ்ந்தேத்தத் தெவிட்டுக்கின்ற உறவே !

பெருவெளியில் நடனமிடும் பேசரிய மணியே !

பேசாத மெளனத்தேதார் பெற்றிடும் நற்பேதே !

மருவுருவொன் றில்லாத மாணிக்க மலையே !

மாசற்ற குணத்தோய் நின் மலரடிக்கே வெனது

கருவுருவம் வெகுநாளாய்க் காதலித்த தையா !

கருணைமழை பொழிந்தென்னைக் காப்பதுன்றன் கடனே.

8 பத்தினிலை சிறிதில்லேண் என்றென்னைப் புறத்தேத

பாடுறநீ காண்பையெனில் பாசவலைப் பட்டே

முத்திநெறிக் கெதிராகும் புன்மயக்க மெய்தி

மோசமுற முளைந்திடுவேண் மூதறிவோ ருளத்தில்

தித்தியா நின்றாறும் தெய்வ மணிச் சுடரே !

தேவாதி தேவரெலாம் தினங்தொழுமப் பொதுவில்

தத்திதோ மெனவாடும் தனியரசே! கருணைத்

தண்மழையே! தாங்குகவென் தயக்கமொழித் தின்றே.

9 வழக்கறியேன் வகையறியேன் வழிதுறைகள் அறியேன்

வஞ்சமன வசம்னின்று மயக்கமுற அறிவேன்

கிழக்கறியேன் மேற்கறியேன் வடபாலும் தெற்கும்

கீழ்மேலும் நிறைந்த நின்னைக் கிளக்கவறி வேனே

கழைவனத்துத் திருப்பொதுவில் தனிநடங்கொள் ஜூய!

கருணைவழிந் தூறுகின்ற காட்சிதனை விழைந்தே -

பழக்கமுறப் பார்க்கின்றேன் நின்னேன்டே நானும்

பரவுதலு முண்டேயோ பகர்ந்திடுக நீயே.

- 10 நீயேதான் எனையாள எண்ணுதலும் வேண்டும்
 நின்னையல்லா லெனக்குற்றூர் நீணிலத் திலாரே
 நோயேயும் வாழ்க்கையுற்றூல் பெற்றுரே மகனை
 நொடிப்பொழுது மகலாது பேணுதலுங் கண்டேன்
 நாயேதா னுனுலும் சரணாடைந்தா லதைன
 நாட்டிலுள்ளோர் தள்ளாரே நாடுளருவன் உதவாச
 சேயேயென் ரெண்ணுதை அருட்சோதி காட்டித்
 தித்திக்க வைத்திடுங்கி திருவடிசார்ந் தேனே.
- 11 அடிசார்ந்தேன் அடிபிடித்தே அனலுருவாம் நின்னை
 அகிலவுல கெங்கனு நான் அமைதியொடு கானும்
 படிசார்ந்தேன் அல்லேனெப் படியுமுன தருளால்
 பலிப்பதல்லால் என்னுலெப் படிகடக்க வியலும்
 பிடிசார்ந்தேன் என்றெண்ணெப் புறம்விட்டா லந்தோ!
 வினைவழியேபுகுஞ்துமல்வேன் வேறுவகை யறியேன்
 மடிசார்ந்த பிள்ளையினைத் தாயைனைத்தல் போல
 மகனேயென் ரெணையைனைத்து மகிழ்முத முட்டே.
- 12 வாடாதபுது மலர்கொண் உண்ணப்பர் நின்னை
 வாயார வாழ்த்துகின்றூர் வஞ்சமிக வுடையேன்
 கோடாத மாதார்தனக் கும்பமிசை மனத்தைக்
 கொள்ளைகொள விட்டுலகில் கூத்தாடி நின்றேன்
 ஏடா! நீ, செயுங்குற்றம் தீதென்றே யுணர்த்தி
 எண்னையிங்கே கண்டிப்பார் எவருமிலை கண்டேன்
 வாடா!வென் மகனே!யென் றனைத்துவக்கும் தாயாம்
 வள்ளல்கின்ற லண்றியெனை வாழ்விப்பார் யாரே.

ஆட்கொண்ட பதிகம்

- 1 மருஞுமூன் சிறுவயகி லெண்ணிடத்தே வலிந்து
 மகிழ்மாலை தலைச்சுட்டி மற்றொருவர் ஓரா
 திருள்மூடும் வண்மாய விளாக்கிமலா மெனக்கே
 இசைவுறப்பொய் யெனக்காட்டி இணைவித்த தன்றி
 அருளொல்லாம் ஓர்உருவாய் சிற்பதுவே யுன்றன்
 அந்தரங்க முடிவெனவென் னந்தரங்கந் தன்னில்
 பொருள்லாப் பொருள்காட்டி ஆண்டுகொண்ட குருவே!
 போன்னடிக்கே ஏழையன்பு பூணுவேன் நிதமே.

- 2 புலைப்பட்ட நெஞ்சகத்தோ உறவுல்லார் உறவைப்
 பொருளாக மதித்திருந்த போதென்னை வலிந்து
 வலைப்பட்ட மானென்னீ மயங்கேலென் மகனே!
 வா! இந்தா! மகிழ்மாலை மயக்கமரச் சூட்டென்
 நிலைக்கமைந்த குணங்கொண்டாய் நீடியாருவ னன்றி
 நீணிலத்து வேறொருவர் நேடிலோ மென்று
 கலைக்கமைந்த குழிகாட்டி ஆண்டுகொண்ட குருவேசின்
 கருணைமலர் பத்தீமாழு கருதுவே னிதமே.

- 3 தவநேய மில்லாது காண்பவையா மூலகச்
 சடப்பொருளில் அவாவுற்றுத் தயக்கும்போ தெண்னை
 இவனேயம் எமக்காமென் ரெஜினப்பிடித்து வலிந்தே
 இணையறநன் மகிழ்மாலை என்றனக்கே சூட்டி
 சிவநேய் மாண்பரென்றன் திறம்கண்டு திகைக்க
 தித்தித்தெண் உளங்கலந்த தேனே!சற் குருவே!
 நவநேய மன்றேநி! யுன்கடமை செய்தாய்
 நாநியாய் சிற்கவைத்த நலன்னினைந்து நடித்தே.

4 என்னையொரு பொருட்டாக நானுறங்கு மிரவில்

இனையடிகள் வருந்திடவென் இல்லத்தே புகுந்து
முண்ணைவினை தொலைத்தொழிக வென்றேயென் கரத்தில்
முகிழ்மாலை கொடுத்தருஞம் முறைமையென்ன புகல்வேன்
மின்னையொளிர் கங்கைதலைச் சடைமுடியிற் ரரித்தோய்
மேனியெல்லாம் வெண்பொடியின் விளக்கமுற நின்றேய்
பின்னையினி மாயையெனச் சூழாதே ஒழித்தோய்
பெரும!நின் திறமறிந்து பேசுமியல் பிலனே.

5 என்னையாளவே னென்முன் னென்கனவில் வந்து

எண்ணமெலாம் நின்னருட்கே எண்ணமுறச் செய்தாய்
உன்னையன்றி யென்னுளத்தி லொருவரிலை கண்டாய்
உளையறியும் பக்குவத்தே உயிர்ப்புடனு னிருக்க
பொன்னையுங்கல் மண்ணையுமே நான்மதிக்க மாட்டேன்
போகமுநான் ரேவண்டுகிலேன் போதமுற வெண்ணை
மன்னவநி குறையும்வந் தாட்கொள்ள வேண்டும்
மன்றில்நடம் புரிந்தென்னை யாண்டுகொண்ட துரையே.

6 சிறுவனிவ னென்றென்னை விட்டுவிட்டார் சிலரே

சிறுமையெல்லாம் தொலைத்தென்னைத் தேவனின் கழற்கண்
உறுவனென் உகந்தன்றே ஆட்கொண்டாய் நீயே
உன்னடிக்கீழ்ப் பலநாளாய் உய்ந்திருந்தே னெனி னும்
பருவமுறு காலமதில் நெற்பயிர்க்குத் தண்ணீர்
பாய்ச்சுதல்போல் பாலனேன் பவமெல்லாம் தொலைத்துப்
பெருவெனியின் நிலைகாட்டி நின்னடிக்கே கூட்டிப்
பிறவியற்றேர் வாழ்ந்திடுமெப் பேரோளியைக் காட்டே.

7 கருவருவாய் நான்செனித்த போதென்னை யுவந்துன்
 கழலடிக்குத் தொண்ட என்று கைக்கொண்ட சிவமே!
 திருவருவத் தியானமே தினங்கொண்டே என்னிலும்
 தேவே! நின் னருளமுதம் தேச்குதற்கே வாடி
 பெருமிதக்கண் ஸீர்செரிந்தேன் எக்காலும் ஜயா!
 பேசாத மென்முறை பெரியார்தம் மூளத்தே
 மருவருவம் தோற்றுது தான்தானும் நின்ற
 மாமணியே! 'குருமணியே! மாநடத்து மணியே!

வேறு

8 கருதாத புன்மயக்க மெய்தி நாளும்
 காரிகையார் கண்வலையிற் கடைப் பட்டேனை
 விருதாவென் றிகழாதே விரைந்து வந்து
 வேட்கையறத் திருவருளை விளையேற் கீந்தாய்
 பெறுதாயும் இங்கணமிச் சேயேன் றன்பால் .
 பெரிதுவக்காள் பெருங்கருளைப் பெம்மான் சின்போல்
 உறுதாயார்? தந்தையார்? உறவு தானார்?
 உண்மையிதை இன்றறிந்தேன் உவப்பு மிக்கே.

9 திகைப்பெலா மென்றன் சிறுமதி யென்றே
 தினம்தினம் நீயறி வறுத்தி
 நகைப்புற நின்றும் அதனையோ ராதே
 நானென்னும் தன்மையில் நலிந்து
 மிகைப்புற்றேன் வீணை விழுவிட்ட மெழுகாய்
 வெந்துநெந்து துருக்கிடக் கண்ட
 புகைத்தலும் தீர்ந்து அன்னுரு வாக்கும்
 பெற்றினின் புன்னகை பெரும !

10 பெருமையும் நலிவும் பேணுற விருக்கும்
பேறலாம் என்மனப் பேய்தான்
கருமமாய்க் கொண்டு நிதமகிழ்ந் துழன்று
காலத்தைக் கடத்திடக் கண்டேன்
வருபய னறியேன் வள்ளலே ! யென்னை
வாழ்வித்தல் நின்கட னன்றே
குருவும் நற்றுயும் தந்தையும் நீயே !
குறைதவிர் குடிலனுக் கின்றே.

11 கொடிபிடித் துயர்ந்த கோக்கரும் மற்றும்
குவலயத் தோர்கரும் நின்றன்
அடிபிடித் தன்றி வாழ்வதிங் கறியேன்
அவரவர் வினைவழி யவரை
மடிபிடித் தாட்டும் வள்ளலே ! கருணை
வழக்கினில் இதுஒரு வழக்காம்
படிபிடித் தேரூ தெப்படி மேடை
பார்ப்பது பயன்கொளப் பணித்தே.

12 பணிந்தன னின்னை என்னையா ஞடையாய் !
பன்னைடுங் காலமிப் பாழாம்
பணிபெறு முலகக் கட்டிலே யுழன்று
பேதையாய்த் திரிந்தன னென்னை
மணிபெறும் னின்றன் காட்சியைக் காட்டி
மயக்கற மகிழ்வித்தாய் இன்றே
திணிபெறப் பின்னும் திடமுற வேண்டி
சிறியனென் திகைப்பொழி நீயே.

தனி நிலைக் கவிகள்

(SONNETS)

1. கடவுள்

தோற்றப் பொருளைத் துணைபெறு மக்கள்
 மாற்ற முறைபொருள்ளவை சோக்காது
 கால் நீரனல் பூ வெளியெனக் கணித்தனர் — நீதான்
 மேலாய் நின்று மேவுறல் கண்டிலர்.
 கண்ட பொருளிற் கணிப்பவ ரண்றிக்
 கானுப் பொருளைக் கானுதம் கறியார்.
 எப்பொருள் தனி லும் இயங்குறும் நின்னைத்
 தப்பறக் கொள்பவர் தாமறி வடையோர் — நீயோ !
 நானென்னும் அகந்தை நாட்டினை யல்லை !
 அதுவென்னும் பெயருள் அனுசினை யல்லை !
 வானென்னும் தலத்தில் வசிப்பவ னல்லை !
 வாங்குதல் கொடுத்தல் வழக்கினை யல்லை !
 நீயே யாவுமாய் நின்றவன் அன்றே ?
 நின்னே டொப்புமை நீணிலத் துண்டோ ?
 தாயே யாவாய் தந்தையு மாவாய்.
 தாரமும், பொருளும், யாவுமே யாவாய்.
 நாயேன் துதியுனை நவிலுமா ரெங்கன் ?
 நானே அறிவிலி ! நீயோ அறிவிலை !
 வாயே வாழ்த்துக ! மனமே மகிழ்க !
 வள்ளல்நின் திருவுளம், வைத்தவா ஏறழுகவே.

2. உலகம்

உறுபொரு ளளவையும் உள்ளகத் தடக்கிக்
சருவரு வாக்கும் கண்ணகன் உலகே !
நின்வயின் உதித்துநின்வயின் ஒடுங்கும்
பன்முறைப் பிறப்பும் பன்முறை பிறப்பும்
தோன்றின செடுதலும் தோன்று உறுதலும்
காண்பவர் மயக்கோ ? காரண முளதோ ?
நீடிய பலவாய் நிறைந்துநின் ரதினயோ ?
நின்னிடத் தொருவன் நிரம்பியுள் உள்ளே ?
நீயிலா தவறும் அவன்றி நீயும்
தனித்தொரு முஶலாய்த் தங்கல் கண்டிலனே—அதனால்
எண்ணரும் உலகத் தியற்கை யாவும்
முன்னுட் டொட்டங்கி இந்நாள் வரையும்
கண்ணரும் வெளியில் நலிதலும் தோன்றலும்
முறையே நடப்பன முடிவொன் றின்றி.
எப்பொரு ளாய்நீ இசைந்துருக் கொளி னும்
அப்பொருள் தனிலும் அவன்றி அசையும்
முதன்மை நினக்கே முற்றமா றில்லை.
காரண காரியம் இரண்டையுங் கடந்த
ஆரணம் அலறும் அருள்பொழி யண்ணல்
வைத்தவா ரென்றும் வாழிய நீடிய.

3. ம ஸி த ன்

மண்ணிடைப் பொருளின் மாண்புடை யுருசினைய் !

எண்ணியாங் கீயற்றும் இயல்புமிக் குள்ளோய் !

காதற் கடவிடைக் கலங்குமென் கலம்நீ !

சாதல் பிறத்தல் சழக்கிடைச் சழல்வோய் !

நின்னாள் உலகில் நிலைபெறும் வரையும்

இன்புறுங் காலைத் துண்பினை நினையாய்.

துண்புறுங் காலை இன்பிற் கழுங்குவை.

உண்ணலும் உறங்கலும் உவத்தலும் அன்றி

எண்ணாரும் விளையினை எண்ணியுள் உருகுவை

—அதாஅன்று

வலியவர்க் கடங்குவை எளியரை வருத்துவை

நலிவுறுங் காலை நயம்பட நடிப்பை

என்னே நின்மதி ! என்னே நின்கதி !!

மன்னே எனினும் மகிழ்ச்சிலை யின்றால் —மனுதேவ

கலங்கலை. என்றும் கண்ணீருகுத்து

நலக்கொரு மின்பம் நண்ணுதல் வேண்டின்

மலைவுரு தெதையும் மயக்கறத் தெளிந்து

அங்கனே அங்கனே அமையுமா ருற்று

செய்க செயலினை செயல்பலன் கருதாது

உய்க தினமுகங் துள்ளவா ருகுக

நிலையுறு பேறு நிச்சயம் நினக்கே.

4. பேண்

மென்மை யுருக்கொளும் மெல்லியல் அணக்கே!

நன்மை யுருக்கொள நாட்டுத் தைப்பே!

ஆடவர் தம்மை அருள்வழி புகுப்போய்!

காடு அகமாகக் கவின்பெறச் செய்வோய்!

நும்குழாம் உலகில் இல்லென ஒழியின்

யாதும் பாழூ! யாதிவண் நடக்கும்?

“அன்பும் அறனும் உடைய தாமில்

பண்பும் பயனும் பயப்பதன்றே” — அதனால் நீ

இயற்கையில் பொருந்திய இரக்க மிக்குளாய்

செயற்கையில் நினையலாற் செயலொன்று மண்றே.

பெண்ணெனில் பேயெனப் பிதற்றிடும் மாந்தர்

கண்ணிலர் ரெண்டே கழறுதற் குரியார்.

ஆனும் பெண்ணும் அமைந்த இவ்வுலகில்

ஆணின்றிப் பெண்ணும் பெண்ணின் றி ஆனும்

வாழ்க்கை யுறவது வன்மையே மிகுக்கும் — அதனால்

மனுக்குலம் விளங்க வாழிய! நீடிய!

காத வண்புடைக் கணவனைத் தொழுது

என்றும் அவனுரைக் கிதமே பேசிப்

பொன்றுத விலாத பொறுமை கொள்வாயேல்

வானிடை நினங்கிடம் வழங்க வாழ்வைசீய!

5. குழி வி

நன்றையும் தீவிரதையும் நாடிடா உளத்தோய் !
 மன்றையும் காட்டையும் மகிழ்வொடு மதிப்போய் !
 காதலர் அன்னின் கனியெனத் திகழ்வோய் !
 போதம் பெறப்பெறப் பொருட்டிறம் அறிவோய் !
 உலகில் நும்காட்சி இல்லையெனக் காணின்
 அன்புருண் டாங்கொல் ! அறம்பர வுங்கொல் !
 முற்றுங் துறங்த முனிவரும் நும்பால்
 பற்றுத் துடையரால் பரகதி நீவிர்கொல் ?
 நும்முரை யாழின் இன்னிசை மிகுப்பக
 கரணவா தனைகளைக் கட்டோ டழிப்பதால் —நீவிர்
 புரமே யாவீர் — பாழ்மனத் துயரம்
 அனுகுத விண்றுல் ஜோ ! ஸீர்முன்
 பிறங்க பொழுது உடன்பிறக் தனவாம்
 இயற்கைப் பற்றை என்றும் போற்றுமின் —வீணில்
 கண்டன கொண்டு கொண்டன விடாது
 எவற்றிலும் பற்றுதல் இன்னே ஒழுமின்.
 தாயி னன்னின் தன்மையை நினைந்து
 மர்க்கட நியாய வழியே பிடித்து
 அருளே மலிந்து மருளே மெலியப்
 பற்றுக பற்றுக பற்றற் றுனை தேய.

6. கல்வி

மக்கள் உயிர்க்குநன் மார்க்கம் கற் பீப்போய் !
 சக்கிரி தமையும் தனியர சாள்வோய் !
 பக்கிரி எனினும் நின் பதத்துணை பிடிப்பனேல்
 சிரோ மணியெனத் திருமுடி புகுப்போய் !
 பண்டையேர் மொழியைப்பகரும் தூதோய்! - நின்னைக்
 கிண்டவும் சிளறவும் அண்டையி விருந்தே
 மேலும் மேலுநின் மெய்யுளைர் மார்க்கம்,
 காட்டி மகிழ்ச்சியே காணி யாட்சியாய்,
 என்றும் ஈருகவை ! என்னே நின்திறம் !
 அளப்பரும் புதையல் அண்மி யிருப்பபோல்,
 உளப்பெரும் மகிழ்ச்சியும், உலகின் காட்சியும்,
 நகைமுகங் கொண்டு நண்ண வைப்பவா !
 நின்னுற வாடார் — பொன்னுற வாடார் — நீயோ
 பொன்னையும் புனியையும் போகமா தரையும்
 போற்றுவை ஒருக்கால் — போத மிகுஞ்சு
 மாற்றுவ வென்று மறுப்பை ஒருக்கால் — அதனால்
 நீயே தெரிந்த நன் னிலையில் எம்மை,
 தாயே அளையாய் ! தவற விடாது
 என்றும் காத்தருள் இறைவு ! நின்னையே !
 அண்டி நிற்கும்இவ் அறிவி லானையே !

7. பாதி

ஆதியாய் உலகின் அன்னையாய்த் திசழ்வோய்!
 சோதியாய் எவையும் துலங்கக் காட்டுவோய்!—நீதான்
 வானிடை நின்று வழங்குவை வாரையும்
 கானிடை நின்று கக்குவை தீயையும்
 ஊனிடை நின்று உகுப்பை மண்ணையும்
 எங்கனும் நிறைந்து ஏகுவை காற்றையும்
 பங்கமில் ஐந்து பூதமும் பகுப்பும்
 உன்னிடத் துதித்து உன்னிடத் தொடுக்கும்—அதனால்
 பன்முக உலகும் பல்பொருள் பொலிவும்
 நின்னருள் இலதேல், எங்கனம் உயிர்க்கும் —உலகை
 ஆட்டுவிப் பானும் அடக்குவிப் பானும்
 மூட்டுவிப் பானும் முயல்விப் பானும்
 காட்டுவிப் பானும் கடையில் நல்வழி
 கூட்டுவிப் பானும் நீ யெனக் குறித்து
 மயங்குவர் மக்கள். அவர் மயக்கொழித்து
 நீயே அறியா நிலைமைத் தொருமுதல்
 தாயே அனைய தண்ணரு ளாலே
 ஆய இவ்வுலகும் அண்டகோ ளமுமெனச்
 சாற்றுக! நின்னுள் சலிப்புருச் சோதியால்
 ஏற்றுக அண்ணலை எந்த நாளுமே!

பகவத்கிடை அகவல்



அத்தியாயம் III—கர்மயோகம்

அர்ஜுபனன் :

செய்கையிற் சிறந்தது ஞானமே யென்று
 திடமுறச் சொல்லும் ஜனர்த்தனு! நீயேன்
 அல்லல் விழைச்சுமிவ் வமர்செயச் சொற்றனை?
 அதனால் மயங்கினேன் அறுதியிட் டெதுநலம்
 சொல்லுக கேசவ! ஒருசொலால் எனக்கே.

பிர்பகவான் :

உலகினர்க் கிருவித நிஷ்டை எனுல்முனம்
 உணர்த்தப் பட்டது. உண்மைகண் டுவத்தலும்,
 தன்னயம் விரும்பா சத்கருமஞ் செய்தலும்,
 தொழில்செயல் வேண்டேன், தொடங்குவன் ஞானமே
 என்னும் மனிதன் ஈடுறூம் வழியிலை.
 அவன் கணப்பொழுதும் அசையே னென்றல்
 பேதைமையன்றே? ஞானிபோல் நடித்தே
 தன்குண மருது தன்னுளே பலவெணம்
 எண்ணிப் புண்ணுவன், இவனே கபடன்.
 இச்சை வழிசெலும் இந்திரியச் சேட்டைகள்
 துச்சமென் றடக்கித் தொழில்செய்வோன் தீரன்.
 வரும்வினை யாற்றி வாழ்க. நீவாழா திருத்தலோ
 உன்னுவியலா. உடம்போ யீர் கெடும்.
 ஆதலால் பார்த்தா! ஆசைவிட் டெச்சேயல்
 செய்யினும் பரத்ததே. தேர்கநீ உணர்ந்தே.

உன்னிடம் உள்பொருள் உவப்பொடு வேள்வியில்
 ஆகுதி செய்து ஆதுலர்க் கிவையேல்
 தெய்வமு முன்னைத் தேடிப் பல்வளம்
 சாயும். ஈதறிதி! இறையுங் கொடாமல்
 தன்னயம் விரும்பித் தரணியில் பொருளெலாம்
 சேர்க்கால் விரைவையேல் சோரனே யாவாய்.
 தன்பொருட் டன்றித் தெய்வம் ஆதுலர்
 தமக்கீந்து வாழ்வோன் தனைப்பவம் அனுகா.
 உணவால் ஊயிர்களும் உடல்களும் சமைவன.
 உணவோ மழையில் உறவது மழையோ
 தெய்வ வேள்வியிற் செழிப்பது. வேள்வியால்
 எங்கும் நிறைபொருள் ஏகி நிற்பது.
 இவ்வணம் சுழலும் ஏகவட்டத்தை
 உணரான் பாயி. உழல்வான் புலன்களில்.
 தன்னிலே இப்பழும் திருப்தியும் மகிழ்வும்
 தாங்கொண்டோன் தங்கோ தரணியில் செயலிலை.
 செய்கையாற் பயனும் இன்மையால் இன்மையும்
 சேரா அவளை. சேர்ந்துயிர் பயன்கொளான்.
 ஆதலால் நீயும் அவாவறு தொழில்செயின்
 பரத்தோ டோன்றிப் பரத்தையே அடைவாய்.
 ஜனகன் முதலோர் சாந்தசித் சுத்தியாய்
 செய்தது போலச் செய்திரு செயல்களை.
 அறிவோன் செய்வதே அறமாம், அதனையே
 மக்களுஞ் செய்து மகிழ்ந்துயிர் வாழ்வர்.
 எவ்வுல கதிலும் எனக்கெனக் கடமையும்
 பயனுமின்றே. பார்த்த! நான் தொழில்செயக்
 கண்டனை மற்றவர் கடமைசெய் திருக்கவே.
 சோம்பலால் நானும் தொழில்செயா திருப்பனேல்
 உலகோர் உழல்வர், உயிரெலாம் மாயும்.

அறிவிலாண் செய்தொழில் அவன்பயன் பெறவே.
 அறிவோன் செய்தொழில் அகிலம் மகிழவே.
 அறிவிலார் தமையும் அறிவோன் போற்றி
 செய்க செயலின் திறத்தவர் ஒழுகவே.
 இந்திரிய வியற்கையால் இயங்கும் செயல்களை
 தான் அகங் கொண்டோன் தான்செய்தே னென்பான்.
 முக்குண வசத்தால் முயலும் செயல்களைத்
 தக்க உண்மையால் தான்றி ஞானியும்
 சிற்றறி வட்டயோர் செய்வதற் கிரங்கி
 பற்றுத் லிலாமல் பார்த்துள மகிழ்வான்
 எக்செயல் செயினும் எனக்கர்ப் பண்ணுக்கேய்.
 பற்றும் பாசமும் தீர்த்திவண் போர்செய்.
 எவனிதை உணர்ந்து எதன்வழி நடப்பினும்
 அவனைப் பந்தம் அணுகா. அவன் உணரானேல்
 மூடனே. பொறுமையால் முற்றுங் கெடுவன்
 உண்மைகாண் ஞானியும் உலகை லறிந்து
 அண்மையில் உயிர்செயல் அடைவை அடக்கான்
 தன்னிந் திரிய தட்பும் வெப்பமூம்
 தன்னுளே அடக்கித் தடைநின் ரேகுவான்.
 பிறர்தொழில் தனிலும் தன்தொழில் விசேடமாம்;
 பிறரதால் பயமாம்; தன்னதால் சிறப்பாம்.

அர்ஜ்ஞனை :

விரும்பா திருக்கவும் விழையும்பல் பவங்களேன்
 விரும்பி வருவது விருஷ்ணின் விளக்குக.

புநிபகவான் :

விருப்பமும் சினமும் ரஜோகுண விழைவாம்.
 விலக்குக பாபமும் குரோதமும் தெளிந்தே.

புகையால் தீயும், அழுக்கால் பளிங்கும்
 புரையால் குளவியும் புலன்படா வாறுபோல்
 ஆசைப் பெருந்தீ அவியாது நின்றே
 ஞானியின் மனத்தை நலிவுறச் செய்யும்.
 மனமும் புத்தியும் இந்திரி யங்களும்
 மனிதனின் பகையாய் மயக்கியே கெடுக்கும்.
 ஆதலால் பார்த்தா! அவைகளை அடக்கி,
 ஞானவிக் ஞானம் நாடினீ நடப்பாய்.
 தேகாதி களிலே சிறந்தவிங் திரியங்கள்,
 அவற்றி மூயர்ந்தது அவனவன் மனமே,
 மனத்தி மூயர்ந்தது மயக்கற்ற அறிவே.
 அறிவில் சிறப்புடை ஆன்மா அன்றே!
 இங்கனம் உணர்ந்துன் சங்கையாம் விருப்பைப்
 பங்கப் படுத்திப் பாரிலெத் தொழிலும்
 செய்களீ பார்த்தார் செப்பினேன் கர்ம
 யோக உள்ளுறையை உனக்கு நானின்றே.

ஸ்ரீ. தத் சத்.

பிரம முக்தம்

- 1 பொருளொனிற் சத்த சத்தாய்ப்
 பொலிந்திடும் பொருளொன் றல்லால்
 மருள்விழி மபக்காற் பேதம்
 ம்லிந்ததென் றுன்னித் தம்முள்
 இருள்கெடக் கண்டே யெங்கும்
 இலங்கியுள் மகிழு முத்தர்
 அருள்மொழி யதனைப் பேணி
 அநையுமிப் பிரம முக்தம்.

- 2 பிரமமே யல்லால் வேறு
 பிறப்பிடம் பொருளுக் கில்லை
 சிரமமே யல்லால் வேறூய்த்
 தெளிந்திட லென்று தேறிக்
 சிரமமே யவற்றின் பால்நாம்
 கிளர்தலே யுறுதிப் பேறும்
 வரமதே தம்முட் காட்டி
 மாண்புஹம் பிரம முக்தம்.

- 3 எங்குமாம் பிரம மெண்றுல்
 எண் னுதற் கரிதே யென் னும்
 சங்கையுற் றெனை யு சாவும்
 சிடனே! சாற்றக் கேளாய்!
 இங்குநின் னிருப்பு மென்றன்
 இருப்புநந் தம்மைச் சார்ந்த
 பொங்குபல் பொருளி ருப்பும்
 புந்தியா அுணர்ந்தே யன்றே?

- 4 நீயுனின் னிருப்பும் முன்னால்
 நேர்ப்பட நோக்கில் நீதான்
 ஆயுனின் சடங்கொண் டன்றே
 அறைகுவை சடமு முன்றன்
 தாயொடு தந்தை சேர்ந்தே
 சமைந்தவை உணர்வாய் மேற்காண்
 வீயுமிச் சடமீதென்றும்
 விளாம்புவாய் நீதான் யாரே?
- 5 சடமுடைப் பொருள்க ஜெல்லாங்
 தங்கினின் ரழியுங் தன்மை
 திடமுறக் காண்பாய் நீயார்
 தெளிந்திலை உனக்கு வாய்த்த
 மடமுடை மனத்தால் இங்ஙன்
 மயங்கினை மயக்கந் தீர்ப்பான்
 கடமுடை ஆகா யம்போற்
 கலந்தெங்கும் விளங்கிப் பாரே.
- 6 பொருளெலாம் நாம ரூபப்
 பொவிவுகொண் டமைவ தல்லால்
 பொருளாப் பொருள் உண்டென்று
 புஞ்கனுற் காண ஒண்ணுப்
 பொருளெலாம் பஞ்ச பூதப்
 புணர்ப்பினால் அமைந்த வென்னும்
 பொருளறி அறிஞர் சொல்லைப்
 புந்தியா அுணர்ந்து நோக்கே.

7 மண்முதல் ஐந்து பூத
 மரபினைத் தெளிந்து நோக்கின்
 விண்முத விருந்து காற்று
 வீசிடும் அதன்பின் தேயு
 உண்முதல் பொருந்தித் தோன்றும்
 ஊறும்நன் னீரும் பின்னால்
 கண்முனம் நின்றிங் கோடும்
 காட்சியில் தடிக்கும் மண்ணே.

8 ஆய்ந்தவிப் பஞ்ச பூத
 அமைப்பிலே தடித்த மண்ணுவர்
 பாய்ந்திடும் மற்றை நான்கும்
 பல்பகுப் புடைய வாகித்
 தோய்ந்திடப் பொருள்கள் தோன்றும்
 தொன்மையை உற்று நோக்கின்
 மாய்ந்தொழிந் தவற்றின் கூரும்
 மண்முதல் விண்ணிற் சாரும்.

9 மண்ணினைக் கண்ணுற் கையால்
 வாயினால் மூக்கி னலும்
 தண்ணிய நீர்தொட்ட உண்டு
 தகவுறக் காண்ட லாலும்
 திண்ணிய தேயு தன்னைச்
 சேர்வுளி உணர்ச்சி யாலும்
 அண்ணிய பரிசுத் தாலும்
 அடைகுவர் காற்றை மண்ணோர்.

- 10 பூதநற் பொலிவால் வந்த
 பொருளெலாம் பூத லத்தில்
 ஆதர வெதைனைக் கொண்டின்
 கமைந்ததென் முனர்வா யாயின்
 பேதமற் றகண்ட போதம்
 பிறங்கிடப் புணர்ப்பான் தன் னுள்
 நாத தத்துவத்தில் நின்றே
 நடித்திடும் நடர்கள் போலாம்.
- 11 ஆட்டுவான் கையில் நின்றின்
 காடுபம் பரம்போற் சீவர்
 ஊட்டுவான் மன்னை நோக்கி
 உவந்தினி திருப்பர் மின் னும்
 முட்டுமெவ் வினைவந் தாலும்
 முன்னவன் அருளென் முன்னி
 நாட்டிய அகில பேதம்.
 நாடிடார் நடர்க ளானேர்.
- 12 தூலமும் ஒழிந்து போகும்
 சுக்குமம் ஒடுங்கிக் கானும்
 ஞாலமும் மறைந்து வீடும்
 ஞாயிறு மடங்கிப் போவான்
 கோலவொண் பொருள்க ளெல்லஸம்
 கூத்தினை நடத்தும் சித்தம்
 மூலநற் சத்தி தன்னை
 முயங்கிடா திருப்பா னனுல்.

தமிழ் வசனம்

தியானச் சிந்தனைகள்

1.: உண்மைப் போருள்

மனமே! நீ உண்மையில் நிலைத்திருக்க விரும்புகிறாயா? உண்மை இன்னதென்பதையும், உண்மைக்கு உறைவிடம் இன்னதென்பதையும் முதலில் அறிவாயா? நீ கண்கூடாய்க் கண்ட பொருளையும், காதாரக்கேட்ட சொல்லையுமே, உண்மை என்று மயங்குகின்றுய். கானும் பொருட்களைவையும் அழியுங் தன்மையனவேயாம். நல்லனவும், தீயனவுமான சப்தங்கள் உன்னைத் தாக்கின காலத்தில், நீ நல்லனவாய்க்கொள்ளின் தீமையையும் பயப்பனவாயினாலே! அதனால் சப்தமாத்திரையான சொற்களைவாம் உன் மனசிலைக்குத் தக்கவாறன்றே ஆயின! காட்சியின்பம் எவ்வளவு குதாகலத்தைக் கொடுக்கிறது! காட்சியில் சம்பந்தப்பட்ட ஒவ்வொரு பொருளையும் பிரித்துத் தனித்து நோக்கினால் அவ்வளவு சந்தோஷத்தைக் காணுமே! பிரிவற்றி, ஏக உருவாய், எங்கும் நிறைந்ததாய், எல்லாம் வல்லதாய் உள்ள ஒரு பொருளன்றே அக்காட்சியில் சம்பந்தித்திருந்தது! அது அங்குள்ள வரையும் ரமணீய காட்சியைக் கண்டாய். அதனைத் தனிப் பிரித்து உன் மனத்தில் பாகுபடுத்தினும். அதனால் உணக்கும் பாகுபாடு வந்தது. கீத ஒலியைக் கேட்ட மாத்திரத்தில் எவ்வளவு பரவசப்படுகின்றும்! நீ மாத்திரமா? அறியாப் பருவத்துச் சிறுரும், விலங்கினங்களும், புள்ளினங்களும், தாவரங்களும் கூட சப்த மாத்திரையான நாத ஒலியைக் கேட்ட மாத்திரத்தில் தம்மை அறியாதே ஆனந்திக்கின்றனவே! சப்த மாத்திரையான

ஒவித்திரளைப் பிரித்து ஒவ்வேர் சுரமாக நீ கணக்கிட்டுக்
 கரண்பாயானால், யாதொரு ஆனந் தமும் ஜனிக்கக்
 கானேனுமே! வெறும் வார்த்தையாக வன்றே முடிகிறது!
 கீத ஒவியில் உள் நின்ற ஆட்சி செய்துகொண்டிருந்த ஒரு
 பொருளை நீ அறியாது பாகுபடுத்திக் கண்டாய். அப்பொரு
 ஸின் சிசேடத்தாலேயே கீத ஒவி சோபிதப் பட்டதை
 அறிந்தாயில்லை. எந்தப் போருளானது காட்சி அனுமானத்
 தாலும், சோல்லுஞ் சோற்களாலும் கரைகாணக் கூடாததாய்,
 அனுமானப் போருட்களும், காட்சிப் போந்துகளும் நசிக்குங்
 காலத்திலும் நசிக்காததாய், என்றும், எவ்விடத்தும் உள்ள
 தாய், எப்பொருளிலும் தன்னரசு உடையதாய் உள்ளதோ,
 அது ஒன்றே ஜன்மமையான பரம் போருள். அவ்வண்மைப்
 பொருளை மனமே! நீ இங்குங் காண்கின்றூய், ஆங்குங்
 காண்கின்றூய்; எங்குங் காண்கின்றூய். அவ்வொரு தனிப்
 பொருளே, உண்ணையும், எண்ணையும், உலகம் யாவையும்
 தன்னுள் அடக்கிய தனிப் பொருள். ஆனதால் மனமே!
 உண்மைக்கெல்லாம் உறைவிடமாய், யுகாந்த காலந்தொட்டுத்.
 தோன்றும் பொருட்கள் எவற்றிலும், சூட்சமானு சூட்சி
 யாய் அமைந்து நிற்கும் உண்மைப் பொருளோடு அவ்வண்
 மைப் பொருளில் அமைந்த நீயும், உண்மையோடு உறவாடி
 நில். அவ்வண்மைத் தனிப் பொருளும் உண்ணைத் தன்னில்
 நிலைத்திருக்கச் செய்யும்.

ஓம். தத் ஸத்.

2. சித்திரக் காட்சி

நான் ஒரு நாள் ஒரு சித்திரீகன் வீட்டுக்குச் சென்றிருந்தேன்: அவன் முன்னே பெரிய பலகை ஒன்றிருந்தது. சில வர்ணங்களையும், தூலிகைகளையும் ஒரு பெட்டியினின்று எடுத்து, அவைகளை ஒன்றேடொன்று மிசிரமித்துக்கொண்டு பலகையில் தீட்ட ஆரம்பித்தான். அங்கு சில கோடுகளும் இங்கு சில கோடுகளுமாகச் சில வர்ணங்களைப் பூசிக் கொண்டே வந்தான். அவன் அப்பலகையின் பல இடத்தில் பல ரூபங்களை தத்திருப்பமாக எழுதினான். பலகை பூராவும், பல மனித ரூபங்களும், பல மிருகங்களும், பல பட்சியினங்களுமாகவும், சோலைகளும், மாடமாரிலக்களும், வானமண்டலங்களும் அதிற் செல்லும் மேகத்திரள்களுமாகச் சில பொழுதில் வர்ணந்தீட்டி முடித்தான். கண் கொட்டாது பார்த்துக்கொண்டிருந்த எனக்கு அவன் எவ்வெப்பொழுது எந்த எந்த ரூபத்தை வர்ணந்தீட்டினாலே அவ்வப்போது அப்பொருட்களே என் கண்முன பிரத்தியட்சமாயிருப்பது போலத் தென்பட்டது. அதில் ஓர் இடத்தில் ஓர் பெண் ஆடவினாருவனைப் பரிதாப முகத்தீதாடு கெஞ்சி மன்றாடுவது போலவும், அவ்வாடவன் அம் மன்றாட்டத்துக்குச் சிறிதும் இரக்கமில்லாதவன் போலவும் அவன் தூரத்தே நிற்கும் மற்றேர் பெண்ணிடம் தன் சவனத்தைச் செலுத்தியவன் போலவும் காணப்பட்டான். அவ்வாடவனை நான் வெறுத்தேன். பார்க்க மனமில்லை. மற்றேரிடத்தில் சில வாலிபரும், யெவைனப் பெண்களுங் கூடிக்குடித்து குதுங்கலமாயிருக்கக் கண்டேன். “ஓயை! இவ்வாலிபர் ஏன் இப்படிக் கெடுகிறார்க்” என்று எண்ணி அதையும் பார்க்க மனமில்லை. இன்னே ரிடத்தில் ஓர் தாய், தண்ணாந்தனியளாய் தண்ணருமை மகளை மார்போட்டைணத்துக் கருணை முகத்தீதாடு பாலுட்டி மகிழுக்

கண்டேன்: “என்ன கருணை! என்ன அன்பு!” என்று மகிழ்ந் தேன். பிறதோரிடத்தில் அம்பும் வில்லுங் தாங்கிய சில வேடர் ஒரு மாணித் துரத்திக் கொண்டோடவும், அது மிரண்டு ஓடித் தத்தளிக்கவும், பக்கப் புதரினின்றும் ஓர் சிங்கம் அவ்வேடன் மேல் சூழீரனப் பாய்ந்து அவனைத் தன் கூரிய நகங்களால் பிறிட, அவன் தேகத்திலிருந்து இரத் தம் ஆறுகப் பெருகவும் கண்டேன். அவ்வேடன் மேல் எனக்கு என்னையறியாமலே அதுதாப மேற்பட்டு, சித்திரீ கன் பக்கத்திலிருந்த வர்ணாங் தீட்டும் கத்தியை எடுத்து, அச் சிங்கத்தின் முகத்திலே குத்திவிட்டேன். அப்பொது தன் வேலையின் போக்கிலேயே கவனஞ்செலுத்திக் கொண்டிருந்த சித்திரீகன், உடனே, “தம்பி! என்ன செய்துவிட்டாய், என் வேலையைக் கெடுத்து விட்டாயே!” என்று என்னைக் கோபித்துக்கொண்டான். அப்பொழுது, நான் அவனைப் பார்த்து, “இக்கொடிய மிருகம் ஒரு மனிதனை வதைக்கப் பார்க்கலாமா?” வென்றேன். “நல்லது தம்பி! இது சித்திரங் தானே! நான் கற்பித்து எழுதினேன், நீ கேடுத்துவிட்டாய். அழித்துவிடுகின்றேன். படம் கேட்டுப்போயிற்று, பலகை யாவது மிஞ்சட்டே” மென்று பூரா வர்ணங்களையும் மற்றேர் தூவிகையால் அழித்து விட்டான். என்னே! அங்கு நான் கண்டதாயுள்ள தோற்றங்களெங்கே! பழைய பலகைதானே மிச்சமா யிருந்தது.

ஓம். தத் சத்.

3. பக்தியின் பரவசம்

மனமே! நீ சில சமயங்களில் தெய்வ உணர்ச்சிபெற்று தோத்திரிக்கின்றோய். கோயில்கண்ட இடமெல்லாம் தொழு தெழுகின்றோய். நீ எவ்வளவு அறிவுடையனும், எல்லா சமர்த்தையுஞ் செய்ய வல்லோனுயினும், வானிலாகட்டும் கடலினுக்கட்டும் ஊடுருவிச் செல்லும் நுண்ணிய கருவிகள் அமைக்கும் சுருமானுயினும், உண்ணைப் பார்க்கிலு மிக்க வல்லான் ஒருவனிருக்கிறஞ் என்ற உணர்ச்சியே, உண்ணைப் பக்தியின்பால் ஈடுபடுத்துகிறது. நன்றே செய்தாய். நீ தெய்வத்தினிடம் காட்டும் பக்திவிளையம், ஏதோ ஒரு நயம் பற்றியா, அன்றிப் பரம பிரதியாகவா செய்கின்றனை? சொல். அப்படியாயின், நின் உற்றூர் உறவினர் பெண்டு பிள்ளைகளிடத்துக் காட்டும் உன் அன்பெண்ண பக்தியா குமோ? பக்தி என்பது: உண்ணில் மிக்க அறிவோரும் வல்லோருமாவா ரிடத்து நீ உண்ணிலையைத் தாழ்த்தி அவர் நிலையை உயர்த்திக் காண்ப தொன்றன்றே? அங்குனமாயின் உண்ணைச் சூழ்ந்துள்ள எப்பொருள்தான் உண்ணிலும் இழிந்த பொருள். நீ இழிந்த பொருளாய்க் கருதும் சில பொருளும், சில காலங்களில் பெரும் பொருளாயன்றே காண்கின்றோய்? அங்குனம் நீ காட்டும் பக்திவிளையம் ஒருதலைப் பட்டதல் வைவா? ஆகையால் மனமே! நீ தெய்வ உணர்ச்சியால் காட்டும் பக்தியே போல, மற்ற, உன்னேடோத்த சமத்துவப் பொருள்களிடத்தும், இழிந்த பொருள்களிடத்தும், பக்தி யைச் செலுத்திப் பார். ஏனெனில் எல்லாப் பொருட்களும் ஏதோ ஒரு பெரும் பொருளின் பல வடிவங்களோயாம். நீ உண்ணில் இழிந்த பொருளாய் ஒரு பொருளையுங் கருதாதே. உன் நிலையை எப்போதும் தாழ்த்திப் பிறர் நிலையை எப்போதும் உண்ணில் மிக்க தென்றே கருது. அப்போதுதான் நீ

எப்பொருஞ்சும் மேலாம் ஒரு பொருளின்பால் பக்தி செலுத்தக்கூடிய பக்குவம் வாய்ந்தவன். “நம் அறிவென்ன! நம் திறமை என்ன! நம பிறப்புயர்வென்ன!” என்று என்றே னும் எண்ணுதே. உன் அறிவையும் திறமையையும் பிறப்புயர்வையும், பிறர் கணிக்க வேண்டியதிருக்க நீ தானே அவைகளை நினைத்து அகங்கரிப்பையானால், ஐயோ! உன்னிலை மிகத் தாழ்ந்தே போகும். ஆனதால் மனபே! இன்று முதல் நீ காணும் எப்பொருளிடத்தும் பக்திவிளங்கமாய்ப் பரவசப்படு. நீ உண்மைப் பக்திமானயின், ஒரு பொருளிடத்தும் துவேசக் காட்டாதே. துவேச புத்தி உண்ணிடம் கிஞ்சித் தேனும் இருக்குமாயின் உன்னைக் கெடுத்துவிடும். பார்த்த விடமேல்லாம், பார்த்த போருளேல்லாம், பரமனேன்றே கருது. “பார்க்குமிட மெங்கு மொரு நீக்கமற நிறைகின்ற பரிசூரனுணந்தமே” உன் பக்திக்குரிய பொருள், அதைத் தவிர உண்ணில் இழிந்த பொருளோ சமத்துவமுடைய பொருளோ வேறு கிடையா. ஆனதால் “கண்டன வெலாமுனது தெய்வமாகக் கருதி வழிபடும் நிலை கைவர”, அவ்வாணந்தப் பொருளோடு பரவசப்பட்டு நிலைத்து நில். அன்றே நின் பக்தியின் பலன் காண்பாய்.

ஓம். தத் சத்.

இந்தியச் சிற்பம்

—*—*

இந்தியச் சிற்பத்துள் கோயில், கோபுரம் ஸ்தூபி, சிலை, வாகனம், மண்டபம், மாளிகை, கூடம், தடாகம், தேர் முதலியவைகளின் நிர்மாண சாஸ்திரமும், அவற்றிற்கு உபயோகமான மண்ண, கல், மரம், உலோகம், துணைக்கருவி இவைகளின் தன்மையும், அதனைப் பண்படுத்து முறையும், அவைகளை விசித்திரப்பாடுடையதாய்க் கண்கவர்ச்சிகொள்ள நனுக்க வேலைகளால், அலங்கரிப்பதும் அடங்கும்.

சிற்ப சாஸ்திரம், பூர்வ அனுஷ்டான ரீதியாகவும், இயற்கை ரீதியாகவும், இன்னின்ன விக்கிரகங்கள், இன்னின்ன கோயில்கள், இன்னின்ன மாடங்கள், இன்னின்ன விதமாய்த்தான் செய்யப்பட வேண்டுமென்றும், அவை ஒவ்வொன்றிலும் இன்னின்ன அம்சங்கள் அமையப்பெற வேண்டுமென்றும், உயரம் அகலம் நீளம் இவைகளை வரையறுத்துச் சொல்லும். சாஸ்திர ஒழுங்கின்படி செய்யும் ஒவ்வொரு நிர்மாணமும் இவ்வளவு காலம் நிலை நிற்குமென்றும், சாஸ்திர விரோதமாகச் செய்யும் நிர்மாணங்கள் காலக்கிரமத்தில் அழிந்துபோகும் என்றும், அவ்வாறு அழிந்துபோகாதிருக்க வேண்டும் பிராயாச்சித்தமும் புகலும் அப்பெரும் சாஸ்திரம். இப்பெரும் சாஸ்திரம், பலகால அனுபவத்தாலும், அனுஷ்டானத்தாலும் கைவந்த ஒரு பெரும்பொக்கிஷம். இந்தியச் சிற்பம் பூர்வம் மயன் என்னும் தெய்வ சிற்பியால் ஏழுதப்பட்டுள்ள தென்பர் பெரியோர். இதனை ஆதாரமாக வைத்துக்கொண்டே இந்தியாவில் ஆங்காங்குதோன்றும் பூர்வ கோயில்கள், மாடங்கள், விக்கிரகங்கள் முதலியன நிர்மாணிக்கப்பட்டன என்பதும் உலகப் பிரசித்தம். தற்காலத்தும் அம்மயன் வழிவந்த சிற்பிகள் இத்

தென்தேயத்தில் சிலர் இருக்கிறார்கள். அவர்களிடம், இம் மயன் எழுதிய சிறப்பச்சவடி ஒன்று வெகு பத்திரமாய்ப் பாதுகாக்கப்பட்டு வருகின்றது. எந்த நிர்மாணம் இச் சிற்பி கள் செய்ய நேர்ந்த காலத்தும், தங்கள் சிறப்பச்சவடியிற் கண்ட முறைப்படியே செய்து வருகிறார்கள். அதற்கு மாறும், நாம் சில மாறுதல்கள் செய்யச் சொன்னால் அதனால் சேரும் பிந்திய கஷ்டத்தையும் அவர்கள் அச்சவடியிலிருந்தே ஆதாரமாய்ச் சாட்சி கொடுக்கிறார்கள்.

அந்தச் சிற்ப சாஸ்திரத்தை ஆராய நேர்ந்தால் ஆதி யில் இவ்வுலக சிருஷ்டிக்குக் காரணமாய் விஸ்வரூப விராட்புருஷன் என்னும் பிரமம் ஒன்று இருந்ததாகவும், அதனிடத்திலிருந்தே பல கோடி சக்திகள் வெளிப்பட்டன வென்றும், இவ்வுலகில் நிகழும் பல தொழில்களுக்குக் கர்த்தர்கள் இச் சக்திகளையென்றும், இவர்கள் செய்யும் ஒவ்வொரு நிர்மாணமும் பூர்வ விராட்புருஷனுடைய கற்பிதக்கட்டளை யென்றும், அதற்கு விரோதமாய் ஒன்றும் நடப்பதில்லை யென்றும் சொல்லுகின்றது. அங்கனம் விராட்புருஷனால் பல சக்திகளுக்குக் கற்பிக்கப்பட்ட சாஸ்திரங்களில், மயன் மூலமாய்ச் சிற்ப சாஸ்திரம் பூலோக நிர்மாணத்துக்குக் கொடுக்கப்பட்ட தென்பது அறிஞர் கொள்கை.

நாம் செய்யும் ஒவ்வொரு காரியத்திலும் பூர்வ முதலாகவே அனுஷ்டானத்தி விருந்ததை மிகவும் பெருமைப்படுத்தி கீக்கையாளும் வழக்கம் நமக்குட் பதின்து வேறுண்றியிருப்பது எவரும் மறுக்காத ஒரு பிரமாணம். அதனாலேதான் பலதேய நாசரீகங்களோ, அனுஷ்டானங்களோ நம்மிடைகாலவரையறையுள் வந்து புகுந்தும் நம்மிடத்துள்ள பூர்வ சின்னங்களே மலிந்து நிற்க இப்போதும் காண்கின்றோம். ஜன நிர்மாணமாகட்டும், அரசியல் நிர்மாணமாசட்டும்,

குடும்ப நிர்மாணமாகட்டும், கிரியை நிர்மாணமாகட்டும், தேவதா பூசை நிர்மாணமாகட்டும், ஒவ்வொன்றும் அதில் பங்குபெறுகின்றது. அவ்வித நிர்மாணங்கள், பூர்வம் பல அறிவுடையோர்களால், இத்தேச சேஷமத்தைக் கருதியே பலசால அனுபவமுங் கொண்டே செய்யப்பட்டது. அதுவே அப்போது வாழ்ந்த சர்வஜன சம்மதமாசவும் கொள்ளப் பட்டது. பின்னர் காலஞ் செல்லச் செல்ல ஜன ஒற்று மைக்கும் உலக ஒழுங்குக்கும் ஏற்பட்ட அவைகள் பல மலினமடைந்தும், பல வேறு முறையில் அனுஷ்டிக்கப் பட்டும் வருகின்றன.

நமது தேசமோ பூர்வம் பல பாகங்களாய்ப் பிரிக்கப் பட்டு, 56 தேச அரசர்கள் ஆட்சிபுரிந்தார்களேன்று சொல்லப் படுகிறது. இத்தேயம் பூர்வம் செழிப்பும், செல்வமும் ஒங்கி, பொன் விளையும் போக பூமியாயிருந்தது. ஒவ்வொரு அரசரும் தம் தேச நிர்மாணத்தில் மிகுதியும் கவலைக்காண டிருந்தார்கள். நீடித்த காலம் நிலைப்பணவான பெரும் நிர்மாணங்களும் அவர்களால் ஸ்தாபிக்கப்பட்டன. பல கைத் தொழிலாளர் இவ்வரசரால் ஆதரிக்கப்பட்டு மேலும் மேலும் தம் தொழிலை விருத்திசெய்துவக்தார்கள். இவர்களுக்குள் ஸிருந்த பெருங் குறையெல்லாம் ஒற்றுமை யின்மையே. அதனால் பல பெரும் போர்கள் இங் நாட்டில் நிகழ்ந்தன. கில அற்ப விஷயங்களைக் காரணமாகக் கொண்டு, ஒருவர் நாட்டை ஒருவர் கைப்பற்றவும் நேர்ந்தது. சண்டைக் காலங்களில் ஒருவர் அரணை ஒருவர் இடித்தும் ஒருவரால் பூஜித மாகக் காப்பாற்றப்பட்ட போருள்களை ஒருவர் கொள்ளை கொண்டும் சென்றார்கள். இம்மட்டோ! பக்கநாட்டு அன்னிய அரசரும், இங் நாட்டின் பொருட் செறிவையும், செழிப்பை யும் கண்ணுற்றுப் பல தடவையும் படைகொண்டு பல பூர்வ

ஈகரங்களைப் பாழ்ப்படுத்தியும், கொள்ளைகொண்டும் சென்றுர் கள். என்றாலும், இன்றும் நம் நாட்டின் புகழையும், பெருமையையும், வனைய நாட்டாருக்கு எடுத்துக்காட்டும் கலங்கரை விளக்கமாக நிற்கும் நிர்மாணங்களும் சில உள்.

இந்தியச் சிற்பமாவது நான்கு வகைப்படும். அவை கற் சிற்பம், லோகச்சிற்பம், மரச்சிற்பம், பலகைச்சிற்பமாம்.

கற்சிற்பமாவது கோபுரம், கோயில், தடாகம், மாடம், மாளிகை, அரண் முதலியன கட்டுவதற்கு உபயோகமாகும் கல், அதனை உபயோகிக்கும் முறை, அவைகளின் விசித்திர வேலைப்பாடு, விக்கிரகம் அமைத்தல் முதலியன ஆகும்.

உலோகச் சிற்பமாவது ஸ்தம்பம், கும்பம், உற்சவா, விக்கிரகம், வாகனம், பண்டபதார்த்தம், அரசர்க்கு உபயோகமாகும் சேடயம், கத்தி, சிம்மாசனம், குடை முதலியன பஞ்சலோகங்களில் அழுர்வ வேலைத்திறனுடன் அமைத்துச் செய்வதாம்.

மரச் சிற்பம் மேற்கண்ட கோயில்களின் கோபுரம், மாடம் மாளிகை, அரண், தேர், ஸ்தம்பம், உற்சவ விக்கிரகம், வாகனம், அரச சிம்மாசனம், மற்றும் கண் கவர்ச்சிகொள்ளும் ரூபங்கள் அமைத்தல், செடிகொடி தோண்டி எடுத்தலாகும்.

பலகைச் சிற்பமாவது மற்ற மூன்று சிற்பத்துக்கு ஆதாரமாய் எதைச் செய்யவேண்டுமோ அதனைச் சிறிய அளவில் பருமன், உயரம், அகலம் முதலியவற்றைக் குறித் தலும், நான்கு திங்களிலிருந்தும் நோக்குங் காலத்தில் தோன்றும் ஒழுங்கின்மைகளை ஒழுங்குபெற வரையறுத்த லும், அங்குனம் செய்யப்படும் சிற்பங்களுடைய, நிறம், பேதா பேதம் முதலிய இயற்கையைக் காட்டும் ரூப நிர்மாணமாம். அவ்வாறு பெரும் பொருள் நிர்மாணிப்பதற்கு

முன்னே அதனைச் சிறிய அளவாகக் குறித்துக் கொள்வதற்கு மேல்நாட்டார் பிளான் (Plan) என்று சொல்லுகிறார்கள்.

பூர்வம் சிற்பமான்து ஜனங்களின் பொது நிர்மாண மாகக் கருதப்பட்டது. பெருங் கோட்டைகள், மதில்கள், கேரில்கள், பொது மாடங்கள், தேர்கள், வாகனங்கள், ஜனங்களின் பாதுகாப்பிற்கும், வழிபாட்டிற்கும், மன வெழுச் சிக்கும் சாதகமாய் அப்போதுள்ள அரசர்களாலும், அறி வுடையோராலும் பெரிதும் போற்றப்பட்டுவந்தன. அவைகளை நிர்மாணிப்பதில் ஜனங்கள் காட்டின ஊக்கம் பெரிதும் உவக்கத் தக்கது. ஒவ்வொருவரும் தமக்குத் தெரிந்த வேலை களைச் செய்ய முன் வந்தனர். சிலர் ஒரு வகுப்பினராய் ஒரு தொழிலைப் போற்றிவந்தனர். அவர் தம் அனுபவத்தால் அடைந்த தேர்ச்சியின் விளக்கங்களே இன்று நம்மிடை நிற்கும் நிர்மாணங்கள். இவ்வாறு ஜன நிர்மாணம், பொது ஜன முற்போக்கைத் தழுசி, ஒழுங்குபெறப் பாதுகாக்கப் பட்டு வந்தது. இவைகளுக் கெல்லாம் இயற்கையே பெரும் துணையாய் நின்றது என்பது வெளிப்படை.

பூர்வம் மனு இவ்வுலகத்தில் நகர ஆம்பித்த காலத்தில் அவனுக்குள் இன்றியமையாதனவாய் அமைந்த இயற்கை நிர்ப்பந்தங்கள் அவனைப் பல செய்கைகளுக்குத் தூண்டியிருக்கவேண்டும். பசியாலும், சோர்வாலும், மழை பனி வெயிலாலும் வருந்தும்போது அவைகளைத் தணிக்கப் பல முயற்சிகள் செய்து, தன்னிடத்து அடங்கியிருக்கும் சக்கியை உபயோகித்துப் பசி, தாகம், பிணி முதலிய நிர்ப்பந்தங்களை நீக்க ஒவ்வொரு மனுவும் தூண்டப்பட்டிருக்கவேண்டும். இயற்கையில் அவனுக் கனுசரணையாக, அவன் தன் விருப்பத்துக்குகந்த, பல பொருள்கள் மனித்திருப்பதை உண்டும், இடங்கண்டு ஒதுங்கியும், பின்னர் காலவரையறையில்.

அதன் விசேடம் கண்டு காதலித்தும், ஒவ்வொரு மனுவும் தன் வாழ்நாள் கழித்துவந்திருக்கவேண்டு மென்பது என்கொள்கை. அவ்வாறு தமக்குச் சாதகமாய்த் தம் போதி ஜெக்கு வேண்டிய பல பொருள்களைப் பெற்ற காலத்து, தமக்கு உற்ற அனுபவ முறைகளைத் தம் போலொத்த பிற மனுக்களுக்குஞ் சொல்லி, அவர் தம் அனுபவத்தையும் அறிந்து ஒவ்வொருவரும் உலக அறிவில் மேம்பாடுற்றார்கள். இதை வைத்து நோக்குங்கால், இவ்வுலக நிர் மாணத் துக்குக் காரணமாய் ஒரு பெருஞ்சக்தி ஊட்டுருவி நிற் கிண்ற தெனக் காண்போம். அதன் கிருபை நமக்குக் கிடைக் கவும், அதனை வழிபடவும், கண்கூடாய்க் கண்டுகொள்ள வும், பலர் நம்பில் துணிந்தார்கள். எங்கே தேழியும் காணப் படாத்தால், அப்பெருஞ் சக்தியை அவரவரும் அவரவர் மனப்போக்கின்படியே ஆராதிக்க நேர்ந்தது. சிலர் ரூப மென்றனர்; சிலர் அரூபமென்றனர்; சிலர் குணனென்றனர். சிலர் நிற்குணனென்றனர். இன்னும் பலர் பலவிதமாய்ச் சொல்லி நம்மை ஒரு முத்துக்கு வரவொட்டாமல் செய்து விட்டனர். ஆனாலும் நம் பூர்வ முதாகைதகள், இப்பெருஞ் சக்தியை மறுத்தாரில்லை. அதன் கிருபா நோக்கப்படியே எல்லாம் நடக்கிறதென எண்ணி, அதனை ஞாபகமாகக் கருதிப் பல இடங்களை ஸ்தாபித்து, அதில் ஒன்றுசேர்ந்து வணங்கி வந்தார்கள். அங்குனம் அப் பெருஞ் சக்தியைக் குறித்துத் தோத்திரிக்கும் இடங்களை பின்னர் கோயில்களாயின. அக்கோயில்களில் உள்ள பல ரூப விக்கிரகங்கள் இப்பெருஞ் சக்தியை ஞாபக மூட்ட ஸ்தாபித்தவர்களுடைய மனப்பாங்கை ஒட்டி, நிர்மாணிக்கப்பட்டன. இவ்விதமாக நாம் எந்தக் கோயிலைப் போய்ப் பார்க்க நேர்ந்தாலும், அங்கு பல ரூப நாம பேதங்களுள்ள விக்கிரகங்களும், அவற்றிற் குரிய ஸ்தானங்களும் காண்போம். குதிரைமேலும், மறில்

மேலும், காளைமேலும், கிளிமேலும், அன்னத்தின்மேலும், காக்கைமேலும், கருடன்மேலும் தோன்றும் மனித விக்கிரகங்கள் பல உண்டு. இம்மட்டோ, ஒன்றுக்கு யானை முகம், ஒன்று குதிரை முகம், ஒன்று பன்றி முகம், ஒன்றுக்கு மீன் முகம் முதலிய பல வேறுபாடுடைய விக்கிரகங்கள் அமைந்த கோயில்களுமண்டு. அப் பெருஞ் சக்தியை அறிய ஆசை கொண்டார் பலரும் பலவிதமாய் ரூபிகாரப் படுத்திக் கொண்டார்கள் என்பதைச் சுட்டிக் காட்டவே நான் இவ்வாறு பிரஸ்தாபிக்க நேர்ந்ததேதானிர, அவ்விக்கிரகங்களையோ, ஆராதைனையையோ, அதன் ஆழ்ந்த கருத்துப் பதிந்த தோற்றங்களையோ கண்டிக்க வந்தவனைல்லன். நம் பூர்வ சிற்பிகள் ஜனங்களின் மனப் போக்குக்குச் சாதகமாகவே கடவுள்களைப் பல ரூபங்களாய்ச் செய்திருக்கிறார்கள். அதோடு இயற்கையில் அவர்கள் கண்கூடாய்க் கண்டனவெல்லாம் தெய்வ அம்சமாகவே நிர்மாணித்ததை நோக்கும்போது, பீரி கிருஷ்ணபகவான் கீதையில் அருச்சனைனைப் பார்த்து, “நண்ப, என்னை ஆராதிப்பவர்கள் என்னை எந்த ரூபமாய் நினைத்து ஆராதிக்கிறார்களோ அந்த ரூபமாய் அவர்களுக்கு நான் பிரசன்னமாகின்றேன்” என்று சொன்னதும், “பிரமாகிய நான் கானும் பொருள்களி லெல்லாம் அதனதன் மயமாய் நிற்கிறேன்” என்று சொன்னதும் ஒப்ப நேருகிறது. ஆதலால் சிற்கெளுடைய மனப்போக்கு ஜனசமூக மனப்போக்கேயாகும்.

இது மாத்திரமோ! சில மண்டபத் துண்களிலும், தேர்களிலும், சிற்பிகள் தம் வேலைத்திறமையைக் காட்டி நிர்மாணித்திருக்கும் விசித்திரங்களை நோக்கினால், ஜனங்களுக்கு எது எது பிரீதியோ அதனையே கல்லி லும், மரத்திலும் கணித்திருப்பதாகக் கொள்ளலாம். காமி காம மூட்டத்தக்க விக்கிரக சேஷ்டைகளைப் பார்த்தும் ஞானி, ஞான

முகர்த்தமாய் விளங்கும் ரூபங்களைப் பார்த்தும், சிறியவர் வினேத ரூபங்களைப் பார்த்தும், கலைஞர் கல் வெட்டுக்களின் நீதிகளைப் பார்த்தும் மகிழு, கோயிலில் பல விடங்களில் பல காட்சிகள் செய்யப்பட்டிருக்கின்றன ஹெண்றூஸ், பல் திறத்தரும், பல் குணத்தரும் ஒருங்கீச வந்து, அங்கே கூடிக் கொஞ்ச நேரமாவது, இருந்து போக வேண்டுமென்னும் ஆழந்த கருத்தைக்கொண்டே, சிற்பிகள் அவைகளை நிர்மாணித்திருக்கிறார்களென்னலாம். இதனால் பூர்வ இந்தியச் சிற்பிகளின் மனப்போக்கு அறியச் சாதகமாகிறது. இவ்வித ரூப பேதங்களைச் சிற்பிகள் நிர்மாணிப்பது இந்திய தேசத் தில் மாத்திரமல்ல, ரோம், எகிப்து, பாபிலோன், கிரீஸ், சைன, பர்மா முதலிய விடங்களிலும் அங்குள்ள சிற்பிகள் நிர்மாணித்திருப்பதை நோக்குங்கால், உலக மக்கள் தெய்வ வழிபாட்டிற்கு, இவைகளெல்லாம், சாதக மென்றே கருதி ஞர் போலும்.

இனி இந்தியச் சிற்பமானது, பூர்வ இந்தியக் குடிகளால், தெய்வ வழிபாடு செய்யுங்கோயில்களிலும், அரச மாளிகைகளிலும், அதனை அடுத்த மற்றும் இடங்களிலும் விளங்குகின்றது. நம் இந்து தேசமே பல வகுப்பினர் கொண்ட ஒரு தேசம். இவர்கள் ஒருவருக்கொருவர் யாத்திரைக்காலங்களில் அளவளாவும் வழக்கம் பெரிதும் தெய்வ வழிபாட்டோடு பொருத்தப்பட்டிருந்தது. அதனாலோன் பல நகரங்களிலுள்ள, கோயில்கள் வேறு வேறானாலும், அத தற்கு ஏற்றம், தாழ்ச்சி, புராணிகர்களால் கற்பிக்கப்பட்டு, தென்னைட்டிலுள்ளோர் வட நாட்டுக்கும், வட நாட்டார் தென்னைட்டிற்கும், கேத்திர யாத்திரை செல்லுதல் முற தாலத்து நடந்து வந்தன. அப்போது அங்கங்குள்ள விசித்திர வினேதங்களும் காணப்பெற்று, தம் நாட்டுக்குத்

திரும்பியவன், அவர்கள் நாட்டில் குறைவற்றதாயும் பிற
 நாட்டிலுள்ளதாயுமான் பல நிர்மாணங்கள், ஸ்தாபிக்கப்
 பட்டன. இதனுலேதான் ஓர் காலத்தில் இவ்விந்திய தேச
 முழுவதும் ஒன்றுக்கொன்று சம்பந்தமான, பொருத்தங்க
 ஞடைய பல சாஸ்திரங்களும், நிர்மாணங்களும், செய்யப்
 பட்டிருக்க வேண்டும். அப்படிப்பட்ட பெரிய நிர்மாணங்
 களோ வடநாட்டில் காசி, வடமதுரை, சோமநாத, கயா,
 இந்திரப்பிரஸ்தம், அரையாத்தி, ஹரித்துவார் முதலிய
 பெரும் கேஷத்திரங்களிலும், தென்னட்டில் மகாபலிபுரம்,
 காஞ்சி, திருவாரூர், சிதம்பரம், மதுரை, ராமீஸ்வரம்,
 திருநெல்வேலி, குமரி முதலிய கேஷத்திரங்களிலும் உள்ள
 கோயில்கள். அக்கோயில்களிலுள்ள கோடுரம், ஸ்துபி,
 ஸ்தம்பம், உற்சவ விக்கிரகம், கல்லீல் செதுக்கிய விக்கிரகம்
 முதலியன பெரிதும் சிற்பசாஸ்திர அமைப்புக்கு அங்கமாகச்
 செய்யப்பட்டிருக்கின்றன. ரூப பேதங்கள் அங்கங்களுள்
 சிற்கிளின் மனப்போக்கு வேலைத்திறம் முதலியவற்றிற்குத்
 தகுந்ததாய்ச் செய்யப்பட்டிருந்தாலும், அவைகளிலுள்ள
 பொது நோக்கை எங்கும் காணலாம். பெளத்தர் காலங்களில்
 செதுக்கப்பட்ட மலைக்குகைகளில், எலிபேண்டா, அஜன்டா
 முதலிய குகைகள், ஒரே மலையில் வெட்டப்பட்டனவாய்ப்
 பல தூண்களும் பல விசித்திரங்களடங்கிய பல துறைகளும்,
 மதச்சின்னங்கள், மத நீதிகள், மதஸ்தாபிதர்களுடைய கல்
 வெட்டுக்கள் அடங்கியிருந்தனவென்றால் பூர்வச் சிற்பிகளின்,
 வேலைத்திறன் எங்கனம் புகழ்தற்குரியதென்பதை நீங்களே
 நிதானிக்கலாம். காசியில் பூர்வ இந்து ஆலயமாயிருந்ததை
 மகம்மதிய அரசர் காலத்தில், பேர்த்து மசுதி முதலியன
 கட்டியிருப்பவைகளை இப்போது பார்த்தபுராதன ஆராய்ச்சி
 யாளர் அம்மகுதிகளில் பல இந்து அரச சரித்திரங்களடங்கிய
 கல்வெட்டுக்களிருக்கின்றன என்கின்றார்கள். இம்மட்டோ!

முகம்மது கசினி, சோமனுத், வட மதுரா முதலிய கோயில் களையும், அரண், மாளிகைகளையும் இருந்த இடம் தெரியா மல் தட்டி நிரப்பி, அவைகளைக்கொண்டு பல மருதி கட்டி யிருக்கின்ற னெண்ணால், பூர்வ சிற்பச் சின்னங்களை எங்களும் ஒழுங்காய்ச் சொல்ல நேரும்? அநேக பொன் விக்கிரகங்கள், பொக்கிஷங்கள், அருமைப் பண்டபதார்த்தங்களைல்லாம் மகம்மதியர் காலத்தில் இங்கிருந்து கொள்ளைகொண்டு போகப்பட்டன. நமக்குள் ஒற்றுமையின்மையாலும், மத வேறு பாட்டாலும், புதுப்புது மதங்கள் ஸ்தாபிக்க நேர்ந்த காலத்தெல்லாம், எந்த மதம் தாழ்ச்சி அடைகிறதோ அதன் அறிகுறியான கேரயில்கள், தட்டி நிரத்தப்பட்டனவென்றால் பிறரை நாம் குற்றம் கூற வழியேது? தன்னுட்டி இல்லா மகாபலிபுரத்தை உங்கள் வாழ்நாளில் என்றைக்கா வது பார்க்க நோந்தால் அங்கங்கே சிதறுண்டு கிடக்கும் தூண்களையும், மதில்களில் அநேக பூர்வ அரசர்களின் சித் திரத்தையும் ஒரே கல்லில் அழகுபெறச் செதுக்கப்பட்ட தேரையும், பெரும் மண்டபங்களையும், அதனுள் நிர்மா ணிக்கப்பட்ட பல விக்கிரகங்களையும் கண்டு ஒரே ஆச்சரிய மடைவீர்கள். அங்குள்ள சிலைகள் பூர்வ பல்லவ அரசர் களால், தம் சிற்பிகளின் முழுத்திறமையையும் காட்டச் செய்து, சிற்ப முறையில் இன்னும் ஓர் அங்கமாக விளங்கு கின்றது. பூர்வ நிலையில் நம் இந்தியச் சிற்பிகள் செய்த ஒவ்வொரு அபூர்வப் பெருந் தொழிலையும் நாம் கண்டு களிக் கப் பாக்கியம் பெற்றிருந்தோயில்லை. கொள்ளைக்காரர்களால் பிரயோசனமற்றதாகக் கருதப்பட்டு ஒதுக்கப்பட்ட சில வேலைத் திறன்களைக்கண்டே நாம் நமது பூர்வ சிற்பிகளின் தன்மையை அனுமானிக்க நேர்ந்துளது. ஆனால் அவர்கள் செய்துள்ள முழுத் திறனையும் காணும்போது நாம் எவ் வளவு மகிழ்வோம்!

நமது இந்திய தேசமே பல அன்னிய தேத்தார்களால் பல தடவை படையெடுக்கப்பட்ட தென்று நாம் சரித்திர பூர்வமாக அறிந்த ஒரு உண்மை. அங்ஙனம் படையெடுத்து வந்தவர்களில், கிரேக்கர் காலத்தில் நமது சிற்ப சாஸ்திரங்களில் பல மாறுதல்கள் நேர்ந்தன. பின்னர், போர்த்துக்கேசியர், டச்சுக்காரர், பிரான்ஸியர், பாரசீகர்கள் முதலிய அன்னியர்களின் சிற்பத் திரள்களும், இந்தியச் சிற்பத்துள்கலந்தன. பாதி வட்ட (Semi arch) வளைவுகளும், உச்ச வட்ட வளைவுகளும் (Gothic arch) பாக வட்ட வளைவுகளும் (Segmental arch) தூண்களின் அடியில் வட்ட வளைவுகளும், எண் கொண அறு கொண வளைவுகளும், தூண்களின் மேல் தாடிப் பலகை அதாவது தாங்கு கல்களில் உள்ள வளைவுகளும் நம் பூர்வ சிற்ப சாஸ்திர நிர்மாணங்களி விருந்த தில்லை. இவைகள், காலாவதியில் பல தேய சிற்ப நிர்மாணத்திலிருந்து நிகழ்ந்தன. மகம்மதியர் காலத்தில் ஏற்பட்ட சிற்ப மாறுதல்களும் பலவுள். அவர்கள், காலத்தில் கட்டப்பட்டுள்ள டாஜ் மஹால், ஜம்மா மஜீத், மோத்திமஹால் முதலிய பெரும் நிர்மாணங்களும் இந்தியச் சிற்பிகளின் பெருமையை விளக்கும். மகம்மதியர் காலத்துள்ள பெரும் வேலைத் திறன்களும் இந்தியச் சிற்பிகளாலேயே மகம்மதியரின் மேற்பார்வையின் மேல் அவர்தம் மனப் போக்கை ஒட்டிச் செய்யப்பட்டன. பெளத்தர்கள் பூர்வ இந்துமதக் கோயில்களுக்கும், தமது கோயில்களுக்கும் வித்தியாசம் தெரியவேண்டு மென்று சில மாறுதல்கள் இந்தியச் சிற்ப முறையில் செய்தார்கள். அவர்கள் கோயில்களுக்கும், பூர்வ இந்துமதக் கோயில்களுக்கும் பல வித்தியாசம் உண்டு. இந்து மதக் கோயில்களில், கோபுரங்களின் அடிப்படை சதுரமா யிருப்பதில்லை. புத்த கோபுரங்களோ வெனின் அடிப்படை சரிசதுரமே. வரவர ஒடுங்கிப்போகும்

தன்மை இரண்டு கோபுரங்களிலும் உண்டென்றாலும் இந்து
 மதக் கோபுரங்கள் உச்சியில் சதுரமாய்ச் சேருவதில்லை. புத்த
 மத கோபுரங்கள் சதுரமாயே அமையும். கும்பங்கள் நிர்மா
 ணிப்பதிலும் பெளத்தறுக்கும், இந்துக்களுக்கும் பல வேறு
 பாடுண்டு. அதனைச் செவ்வனே கண்கூடாய்க் கண்டாலன்றிச்
 சொல்லச் சாத்தியப்படாது. புத்தமத கோபுரங்களின்
 உச்சியில் ஒரே கலசந்தான் ஸ்தாபிக்கப்படும். இந்துமதக்
 கோபுரங்களிலோ, 1, 3, 5, 7, 9 வரை ஸ்தாபிப்பார்கள்.
 புத்த விக்கிரகங்கள் ஒரே தன்மையாயிருக்கும். (அதாவது
 நிஷ்டை கூடியிருக்கும் தன்மையும், கைகளை இரண்டு பக்கங்
 களில் ஒருங்கே சேர்த்து நிற்கும் தன்மையும், நிர்வாண
 நிலையும்.) அசோகமரத்தடியில் முக்குடை கவித்த விக்கிரகங்
 களுக்கு எல்லாம் தலைமுண்டகம் செய்திருக்கும். ஒன்று
 போலுள்ள பல விக்கிரகங்கள் ஒரே இடத்தில் தோன்றும்.
 இந்துமதக் கோயில்களிலோ பல ரூபமும், சிகையுடைய
 ஆண், பெண் பேதமுடையவும், பல கிரியை உடையவுமான
 விக்கிரகங்களே மலிந்து காணலாம். சமணருக்கும் பெளத்த
 ருக்கும் சில பேதங்கள்தான் காணப்படுகின்றன. அவர்களின்
 நிர்மாணங்களும் சில சில பேதமுடையன. காலத்துக்கேற்ப
 கோலங்கொண்டோர் சிற்பிகளே. அவர்கள் பலத்திற்கு
 வேலைத்திற்கும் தம்மிடம் உண்டென்பதைப் பல்வேறுபட்ட
 கோயில் நிர்மாணங்களால், காட்டியிருக்கிறார்கள். அரசர்
 களுக்கு அரியாசனம் அமைத்து அரசனின் வீரபிரதாபத்தைப்
 பெருமைப்படுத்தினவர்களும் அவர்களே. மகம்மதியருக்கு
 மயிலாசனம் வகுத்து மகிழுற அமைத்தவரும் அவர்களே.
 அற்பப் பொருள்களை இந்தியச் சிற்பிகள் செய்யுங் காலத்தும்
 அதனுள் தம் சிற்பத்திற்கிணக் காட்டிப் பிறர் பார்த்து ஆசை
 கொள்ள வதாவதொரு விசித்திரம் செய்வார்கள். அவர்
 களுக்குக் கல் எல்லாம் களிமண் சமானமே. மேல்நாட்டுள்

அதிக மேண்மை பெற்ற சிற்பிகளால் நிர்மாணிக்கப்பட்டுள்ள
 செயின்டு பால் கோயில், அத்தனை கோயில், ரோமாபுரி யில்
 உள்ள கோயில் முதலியனவெல்லாம் தற்போது எஞ்சிய
 இந்தியக் கோயில்களுக்கு எத்தனை தாழ்ந்தபடியில் சிறிய
 அளவினவாக நிற்கின்றனவென்பதை மேல்நாட்டார் பலரும்
 ஒப்புவர். அவற்றுள் அமைக்கப்பட்டிருக்கிற வேலைத்திறன்
 களும் சிலா நிர்மாணங்களும் இந்தியசிலா நிர்மாணங்களுக்குக்
 கொஞ்சமேனும் சரிசமானமாகக் கொள்ளப்படுவனவல்ல.
 மேல்நாட்டார் இயற்கையில் கண்கூடாய்க் கண்ட பொருள்
 களையே கணித்தார்கள். மேல்நாட்டார் மனப்போக்கின்
 உணர்ச்சி இயற்கையினாவாயிருந்தது. இந்தியரின் மனப்
 போக்கு கற்பிதமாயிருந்தது. எவ்வகையிலும் இந்தியச்
 சிற்பத்தின் ஏற்றத்தை இவ்வுலகில் நிலைநாட்ட இன்று மம்
 நாட்டில் உள்ள கோயில்களே போதும்,

Manana-malai—மனன மாலை என்ற தலைப்பில் 32-பாட்டுக் கள் வரை பாடப்பெற்ற நிருக்கின்றன. அவற்றில் பத்துப் பாட்டே இங்கிளைவு மலரில் வெளியிடப் பெறுகிறது. The Magic Shepherd என்ற பாட்டு முன்னாலும் முறை Dasavathara Gopal என்ற தலைப்போடு பிரச்சிரிக்கப்பட்டுள்ளது.

தமிழ்ப் பாக்கள்

ஸ்ரீவீஜயரதநாததுரைராஜ் அவர்கள் மேய்க்கீர்த்தி—காலஞ்சென்ற புதுக்கோட்டை அரசரான ஸ்ரீமார்த்தாண்டபொவத் தோண்டைமான் பகதாரி, அயல் நாடுகளில் வாசம் செய்தபொழுது, புதுக்கோட்டையில் அரசப் பிரதிநிதியா (Regent Saheb) யிருந்து ராஜ்யம் நடத்தியவர்கள் ஸ்ரீவீஜயரதநாததுரைராஜ் அவர்கள். அவர்கள் அழைப்பின்மேல் 1923-ம் வருஷத்தில், புதுக்கோட்டைக்குத் தசரா உற்சவத்திற்குச் சென்றிருந்த பொழுது ராஜ் சமூகத்தில் பாடப்பட்டது. பண்டைத் தொண்டை மன்னர் பெருமை, புதுக்கோட்டை அரசர்கள், திருநெல்வேலித் தொண்டைமானகளின் பூர்வோத்தரம் முதலியன விளக்கமாகக் கூறப்பட்டுள்ளது. இதை அடிப்படையாகக்கொண்டு, “தோண்டைமான் குல சுரித்தீரம்” என்றேரு நூல் வெளியிட ஆசிரியர் எண்ணியிருந்தார்கள்.

எக்காளம், ராஜ் ராம் மோகனர் வர்மித்து, முதல் மனைவி இறந்த போது பர்திய இரங்கற் பாக்கள் — முதலியன பல வருடங்களுக்குமுன் பாடப்பட்டனவேனும் இப்பொழுதான் முதன் முறை வெளியிடப்படுகின்றன.

திருவோற்றியுர் தீயாகேசர் காதல், நேல்லை நாயகர் துறம், அஞ்ச கடன் விண்ணப்பிம், ஆட்கோண்ட பதிகம்—என்ற தலைப்புக்களின் கீழ் பல பாக்கள் பாடப்பட்டுள்ளன. அவற்றுள் சில பாக்களே இன் நினைவு மலரில் சேர்க்கப்பட்டிருக்கின்றன.

தனி நிலைக் கவ்கள்—(Sonnets)—கடவுள், மனிதன், உலகம் இவை களைப்பற்றி ஆசிரியர் தம்முடைய கருத்துக்களை எடுத்துக்கூற எழுதப்பட்டவை. சுமார் 25 கவிகள் வரை எழுத அடி கோலி 7-பாட்டுக்களே முற்றுப்பெற்றிருக்கின்றன.

பகவத்கீதை அகவல்—பகவத்கீதை முழுவதையும் அகவலால் பாட எண்ணி, நான்கு அத்தியாயங்கள் (ஞான யோகம் வரை) பாடப்பட்டிருக்கின்றன. அவற்றில் 3-வது அத்தியாயமான கர்ம யோகப் பகுதி இங்கினைவு மலரில் வெளியிடப்படுகிறது. மற்றப் பகுதிகளும் விரைவில் வெளியிடப்படும்.

பிரமமுக்தம்—இது நூறு பாட்டுக்களாடங்கிய ஒரு சிறு நூல். ஆசிரியரால் தம் 50-ம் வயதிற்குமேல் எழுதப்பட்டது. அவர் கள் எழுதிய கடைசி நூல். இதில், தம் ஆராய்ச்சி அனுபவத் தால் அறிந்த சமய உண்மைகளை வெளியிட்டிருக்கிறார்கள். வீரிவஞ்சி, அந்தாவின் முதல் பன்னிரண்டு பாட்டுக்களே வெளி யிடப்படுகின்றன. கூடிய சீக்கிரம் இதை ஒரு தனி நூலாக வெளியிட முயல்வேன்.

தமிழ் வசனம்

தீயானச் சீந்தனைகள் — ஆசிரியர் 1922-ம் வருஷம் 33 சிந்தனைகள் எழுதி உதவினார்கள். அவற்றை நான் அப்போது தனிப்

புத்தகமாக வெளியிட்டேன். அன்பர்கள் பெரிதும் போற்றினார்கள். அவற்றில் மூன்று சிந்தினைகளே நினைவுமலரில் இடம் பெறுகின்றன.

இந்தியச் சிற்பம் — ஆசிரியர் எழுதிய தமிழ் வியாசங்கள் பல வண்டு : உண்மை, இயலானந்தம், முந்நிற உட்கிடை, எம் மதழம் சம்மதமே, இந்தியச் சிற்பம் முதலியன. அவர்கள் வாழ்நாள் முழுவதும் சித்திர ஆசிரியராகக் காலங்கழி தவர்கள். அவர்கள் இந்தியச் சிற்பத்தைக் கொண்டுள்ள கருத்துக்கள் சித்திரீகருக்குப் பயன்படுமெனக் கருதி, ஜாவ்வியாசம் மட்டும் இங் நினைவுமலரில் வெளியிடப்பெறுகிறது.

6101a

